




## கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்



ரா. பி. சேதுப் பிள்ளை, பி.ஏ., பி.எல்.  
தலைமைத் தமிழ் விரிவுரையாளர்  
சென்னைப் பல்கலைக் கழகம்



எல். ஆர். குப்பிரமணிய் பிள்ளை

# கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்

PRESENTED BY

M. KASIVISVANATHAN

SETTIAR TO

LIBRARY, PAGANERI



PRESENTED BY:

V. P. P. M.

Mr. M. Sethupathy, M. A., M. Sc.

தலைமைத் தமிழ் விரிவுரையாளர் பாலாப்பல்.

கேன்னப் பல்கலைக் கழகம்



M.G.  
ASSOCIATION  
PAGANERI.



எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை

பதிப்பாளர்

திருநெல்வேலி ஜங்கன்

Price: 1—4—0

**First Print : 1946.**

---

---

*All Rights Reserved*

---

---

**Printed at The Hilal Press, Tirunelveli  
for**

**S. R. SUBRAMANIA PILLAI, Q. H. No. 1. TNY.**

## முகவரை

---

தமிழ் மொழி தென்னிந்திய நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தார்க்கும் உரிய செம்மொழியாக இலங்குகின்றது. தமிழகத்திற் பிறந்த மதங்களும், புகுந்த மதங்களும் தமிழ் மொழியைப் பேணி வளர்த்தன. சைவரும், வைணவரும், சமணரும், சாக்ஷியரும் சிறந்த தமிழ் நூல்கள் இயற்றினர். மகமதியரும், கிருஸ்தவரும் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்தனர்.

தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த கிருஸ்தவர்களிற் பெரும்பாலோர் மேலை நாட்டு மொழிகளை நன்கு அறிந்த வர்கள். அவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும். தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டார்க்குக் காட்டினர் சிலர். தமிழிலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும் உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின் தொன்மையையும் செந்மையையும் துலக்கினர் சிலர். மேலை நாட்டு முறையில் தமிழராதி தொகுத்து உதவினர் சிலர். தெள்ளிய தமிழ் வசன நடையில் அறிவு நூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர். இவ்வாறு பல்லோரும் இயற்றிய நற்பணி யின் பயனாகத் தமிழ் தலையெடுத்து வருகின்றது.

இத்தகைய தமிழ்த் தொண்டு செய்த பெருமக்களில் சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவது இந்துவு. சென்னை வானேலி நிலையத்தில் யான் நிகழ்த்திய பேச்சு முதல் மூன்று கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அந் நிலையத்தார்க்கும், இந்துலை வெளியிடுதற்கு அனுமதி தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும் என் நன்றி உரிய தாரும்.

சென்னை,  
30—12—1945.}

ரா. பி. சேதுப் பிள்ளை

## பொருள்டக்கம்

---

எண்.	பொருள்.	பக்கம்.
1.	வீரமாழுனிவர்	1
2.	போப்பையர்	11
3.	கால்நிலை ஜியர்	21
4.	எல்லீசர்	34
5.	ரேனியஸ் ஜியர்	43
6.	வெதநாயகம் பிள்ளை	49
7.	கிருஷ்ண பிள்ளை	59
8.	வெதநாயக சாஸ்திரியார்	67
9.	அகராதி ஆசிரியர்	76
	முடிவுரை	84
	அனுபந்தம்	

---

# கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்

## 1. வீரமாழனிவர்

மேலெ நாட்டு நல்லறிஞர் பலர் தமிழ் நாட்டிற் போந்து சிறந்த தமிழ்ப் பணி செய்துள்ளார்கள். அவருள் இத்தாலிய தேசத்து வித்தகர் சிலர், ஜூர்மானிய தேசத்தவர் சிலர். ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர் சிலர். அவர்களால் தமிழ்மொழி பெற்ற நன்மைகள் பலவாகும்.

ஏறக்குறைய இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலிய தேசத்தில் பிறந்த பெரியார் ஒருவர் தமிழ் நாட்டுக்கு வந்தார். அவர் யேசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்.<sup>1</sup> இளமையிலேயே துறவற்றத்தை மேற்கொண்டவர். பெஸ்கி என்பது அவர் பெயர். தமிழ் உலகம் அவரை வீரமாழனிவர் என்று போற்றுகின்றது.

தமிழ் நாட்டில் யேசுமத போதகம் செய்வதற்காகத் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார் வீரமாழனிவர்; அந்நாளில் சிறந்த தமிழாசிரியர்களாக விளங்கிய சுப்பிரதீபக் கவிராயர் முதல் யோரிடம் முறையாகத் தமிழ் நூல்களை ஒது உணர்ந்தார். திருக்குறளின் தெள்ளிய நயமும், சிந்தாமணியின் செழுஞ்சலையும், கம்ப ராமாயணத்தின் கவியின்பழும் அவர் மனத்தைக்

<sup>1</sup> யேசுநாதர் சங்கம் — Society of Jesus (S. J.)

கவர்ந்தன. சிந்தாமணியைப் போல் கிருஸ்து மதச் சார்பாக ஒரு பெருங்காவியும் செய்ய அவர் ஆசைப்பட்டார். அவ்வாசை சயி ன் கணியே தேம்பாவணி என்னும் அருங்காவியம்.<sup>2</sup>

யேசுநாதரைக் கைத்தாதையாக வளர்த்த சூசையைப்பர் சரித்திரம் தேம்பாவணியில் விரித் துரைக்கப் படுகின்றது. சிந்தாமணியைப் பின் பற்றி எழுந்த அக்காவியத்தில் திருக்குறளின் மணம் கமழ்கின்றது; கம்பரது கவிநலம் திகழ் கின்றது. கதைப்போக்கிலும் பல விடங்களில் தேம்பாவணி கம்பரது காவியத்தைத் தழுவிச் செல்கின்றது. இதற்கு ஒரு சான்று காண்போம்.

மிதிலீமா நகரில் இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் புரிந்த செய்தியை மிக நயமாக எழுதியுள்ளார் கம்பர். மன்னன் மாளிகையில் மலீபோற் கிடந்தது மணவில். அதனை எடுத்து வளைப்பதற்காக இராமன் சென்றான். இமை கொட்டாமல் எல்லோரும் பார்த்து நின்றார். அவ்வில்லை அனுயாசமாக எடுத்தான் இராமன். அவ்வளவுதான் தெரிந்தது. அப்பால் அது ஒடிந்து விழுந்த ஒசை இடிமுழுக்கம் போல் கேட்டது. வில்லை எடுத்ததற்கும் ஒடித்ததற்கும் இடையே இராமன் என்ன செய்தான் என்பதை எவரும்

<sup>2</sup> தேம்பாவணி என்னும் சொல்லுக்கு வாடாத மாலை என்பது பொருள்.

அறிந்தாரல்லர். ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்’ என்று கூறுகின்றார் கம்பர்.<sup>3</sup>

தேம்பாவணியில் முனிவர் இங் நயத்தை வடித் தெடுத்து வைத்துள்ளார். இளம் பாலனுகிய தாவீது கொடிய கோவியாத்து என்பவனைக் கொன்ற செய்தி கிருஸ்தவ ஆகமங்களிற் கூறப்பட்டுள்ளது. கோவியாத்து என்பவன் தேகவலிமை வாய்ந்தவன். ஆனால் தெய்வ நிந்தனை செய்தவன். அவனது செருக்கையும் சிறுமையையும் அறுத்து ஒழிக்கக் கருதினன் தாவீது. ஆண்டவன் அருளைத் துணைக் கொண்டு, கவனும் கல்லும் கையில் எடுத்துப் பகை வனை நோக்கி நடந்தான். குன்று போல நின்ற கோவியாத்து, போர் செய்யத் துணிந்து வந்த பாலனை உருத்து நோக்கினன்; கோடையிடி போல் மூழங்கினன். “அடா, மடையா! மதயானையின் முன்னே சிறு நாயின் வேகம் செல்லுமா” என்று ஏனைம் பேசினன். அப்பொழுது அக் கொடியவனது நெற்றியில் திண்ண என்று ஒரு கல் வந்து அடித்தது. திடீரென்று அவன் மன் மேல் விழுந்தான். அக்கல்லை விட்ட தெறிந்த வன் தாவீதனே என்று எல்லோரும் அறிந்தனர். ஆனால் அவன் எப்போது கல்லைக் கவணில் ஏற்றி னன்? எப்படிச் சுழற்றினன்? எவ்வாறு வீசினன்? இவற்றை எல்லாம் அங்கு நிறைந்து நின்றவருள்

<sup>3</sup> “தடுத்திமை யாமல் இருந்தவர் தாளின் முதித்ததும் நாண்றுதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்பது கம்பர் கவி.

ஏவரும் அறிந்தாரல்லர்; அவர் கல்லடித்த ஒசையைக்கேட்டார்; வல்லுருவும் மண்ணிடை வீழுக்கண்டார் என்று வீரமாழுனிவர் பாடியுள்ளார்.<sup>4</sup>

முனிவரது கவிதையைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். அவர் விரைவாகக் கவி சொல்லும்போது நான்கு மாணவர் வரிசையாக அமர்ந்து ஒவ்வொரு வரியை ஒவ்வொருவர் ஏட்டில் எழுதுவாரென்றும், ஐந்தாவது மாணவன் நான்கு அடிகளையும் சேர்த்தெழுதிப் பாட்டுவடிவத்தில் காட்டுவானென்றும் ஒரு கதை வழங்குகின்றது. இன்னும் தேம்பாவணிக் காவியத்தை முனிவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய பொழுது அதன் நயங்களை உணர்ந்த சங்கப்புலவர்கள் அவருக்கு வீரமாழுனிவர் என்னும் பட்டம் அளித்தார்களென்று மற்றொரு கதை உண்டு. இத்தகைய கதைகளின் உதவியில்லாமலே தேம்பாவணிக் கவிதையின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளக்கூடும்.

கிருஸ்து மத சேவையில் சிறந்த ஆர்வம் வாய்ந்த வீரமாழுனிவர் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்னும் சிற்றாரில் சிறந்த கோவில் ஒன்று கட்டினார்; தேவ மாதாவாகிய மரியம்மையின் திருவுருவத்தை அக்கோயிலில்

<sup>4</sup> கல்லை ஏற்றலும் கவணினைச் சூழ்றலும் அக்கல் ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன சிலைதுதல் பாய்தலும் அன்னைன் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்.

நிறுவினர்; அடியாரைக் காத்தருஞும் மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார்; அம்மாதாவின் அருட்காவலில் அமைந்த இடத்திற்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்லூரின் பெருமையை அன்பர்கள் அறிந்து இன்புறும் வண்ணம் “திருக்காவலூர்க் கலம்பகம்” என்னும் பிரபந்தம் பாடினார். அடைக்கல மாதாவின் திருவடிகளில் வீரமாழுனிவர் அணிந்த கலம்பகப் பாமாலை சிறந்த தமிழ் மணம் கமழுவதாகும்.

திருக்காவலூரில் வீரமாழுனிவருக்கு இருந்த காதல் திருவேங்கடத்தில் குலசேகர ஆழ்வார் கொண்டிருந்த காதலை ஒத்திருக்கின்றது. அரசர் குத்திற் பிறந்த குலசேகர ஆழ்வார் மண்ணரசையும் விண்ணரசையும் விரும்பவில்லை; திருமால் நின்றருஞும் திருவேங்கடமலையில் ஒரு மரமாக நிற்கவும், படியாகக் கிடக்கவும், ஆருகப் பாயவும், மீனுகத் திரியவும் ஆசைப்படுகின்றார்.<sup>5</sup> இத்தகைய ஆசை வீரமாழுனிவரது பாட்டிலும் வெளிப்படுகின்றது. அடைக்கல மாதாவின் அருட்காவலில் அமைந்த திருக்காவலூர்ச் சோலையில் புல்லாக நிற்கவும், வண்டாகத் திரிந்து தேன் உண்டு

<sup>5</sup> ஆனத செல்வத் தரம்பையர்கள் தற்குழ வானஞாம் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் மீன்யீப் பிறக்கும் விதியுடையென் ஆவேனே

தெள்ளிய கீதம் பாடவும் விரும்புகின்றூர் முனிவர்.<sup>6</sup> எனவே திருவேங்கடமலையில் கல்லாய்க் கிடக்க விரும்பும் குலசேகராழ்வாரும் திருக்காவலூர்ச் சோலையில் புல்லாய்க் கிடக்க ஆசைப்படும் வீரமா முனிவரும் தத்தம் சமயத்தில் தலைசிறந்த அன்பு வாய்ந்தவர் என்பது இனிது விளங்குவதாகும்.

இத்தகைய கவிஞராகிய வீரமாமுனிவர் தமிழ் அகராதியின் தந்தையாகவும் விளங்குகின்றூர். தமிழ்ச் சொற்களை அகரம் முதலாகத் தொகுத்தும் வகுத்தும் பொருள் கண்டவர் அவரே. அவர் காலத்துக்கு முன்னே தமிழ்ப் பதங்களின் பொருள் தெரிந்து கொள்வதற்குப் பல நிகண்டுகள் இருந்தன. திவாகரம் என்பது ஒரு நிகண்டு. அது திவாகர முனிவரால் செய்யப்பட்டது. பிங்கலம் என்பது மற்றொரு நிகண்டு. அவை இரண்டும் மிகப் பழமை வாய்ந்தன. பிற்காலத்தில் சூடாமணி என்னும் நிகண்டு பெயர்பெற்று விளங்கிறது. அந்நிகண்டுகள் எல்லாம் செய்யுள் நடையிலே அமைந்திருந்தன ; மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்ற வகையிலே இயற்றப்பட்டிருந்தன. கவிபாடும்

<sup>6</sup> தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும் அக்  
கமலத்தாள் தாங்கிலேனே  
கோள் அணிந்த குழலணிதார் குடைவண்டாப்  
புகழ்பாடி மதுவுண்ணேனே  
வாள் அணிந்த விழைப்படைவெல் வவிச்சிங்கம்  
ஈண்றஒரு மானுயவந்தாள்  
கேள் அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்  
பசம்புல்லாய்க் கிடவேன்நானே — வீரமாமுனிவர்.

புலவர்களும், உரை காணும் அறிஞர்களும் அவற்றைக் கற்றுப் பயன்டைந்தார்கள். ஆயினும் கற்றவர்களேயன்றி மற்றவரும் தமிழ்ப் பதங்களை எளிதாக உணர்வதற்கு மேல்நாட்டு அகராதி முறையே சிறந்ததென்று வீரமாழுனிவர் கருதினார். பண்டை நிகண்டுகளில் அமைந்த பதங்களை வரி சைப்படுத்திச் ‘சதுர் அகராதி’ என்னும் பெயரால் அரியதோர் நூலை அவர் வெளியிட்டார். அதுவே பிற்காலத்தில் எழுந்த பேர் அகராதிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

இன்னும் தமிழ் நூல்களுள் தலைசிறந்து விளங்கும் திருக்குறளை மேலை நாட்டார்க்கு முதன்முதற்காட்டியவர் வீரமாழுனிவரே என்பது பலர்கொள்கை. முப்பாலாக அமைந்த திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் பாலையில் மொழி பெயர்த்தார் முனிவர். அந்துலே ஏனைய ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் வழங்குவதற்கு வழிகாட்டிற்று. ஜூர்மனிய பாலையில் திருக்குறளை முற்றும் மொழி பெயர்த்த சிரால் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லீசர், போப்பையர் முதலிய அறிஞர்க்கும் அது பெருங் துணையாயிருந்தது.

இவ்வாறு பல துறைகளில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த வீரமாழுனிவர், தமிழ் வசனநடையையும் வளர்ப்பாராயினர். கிருஸ்து மத போதகம் செய்யும் உபதேசியார்களுக்காக அவர்களுடைய வசன நூல் எழுதினார்; அதற்கு ‘வேதியர்

ஒழுக்கம்' என்று பெயரிட்டார். அந்நாலே வீர மாமுனிவர் இயற்றிய உரைநடை நூல்களுள் தலை சிறந்தது என்று போப்பையர் கூறுகின்றார்.

சமய சம்பந்தமாக எழுத்துவாதம் நிகழ்த்து வதிலும் வாக்குவாதம் செய்வதிலும் வீரமா முனிவர் சிறிதும் தளர்ந்தவரல்லர். தரங்கம்பாடி யில் அமைந்த தேனிய சங்கத்தார்க்கும்,<sup>7</sup> வீரமா முனிவர்க்கும் பெரியதோர் வாதம் நிகழ்ந்தது. தேனிய சங்கத்தாரது கொள்கைகளை மறுத்து ஒரு நூல் எழுதினார் முனிவர். அதற்கு 'வேத விளக்கம்' என்பது பெயர். தேனிய சங்கத்தார் வேத விளக்கத்தை மறுத்துத் 'திருச்சபை பேதகம்' என்னும் பெயரால் ஒரு சிறு நூல் வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பாக முனிவர் 'பேதகம் அறுத்தல்' என்று பெயரிட்டு ஒரு கட்டுரை எழுதினார். இவ்வாரூக வாதம் வளர வளரத் தமிழ் வசன நடையும் திருந்தி வளர்வதாயிற்று. இது வாதத்தால் விளைந்து நன்மை.

இன்னும் முனிவர் பல வாக்கு வாதங்களும் செய்ததாக அவர்சரித்திரம் கூறுகின்றது. ஒருகால் முனிவரை வாதிலே வெல்லக்கருதி, ஒன்பது சடைப்பண்டாரங்கள் திருக்காவலூரிற் போந்து ஒரு மாதகாலம் அவரோடு பெருவாதம் செய்து தோற்றூர்கள் என்றும், தோற்றவர்களில் அறுவர் யேசு மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றும்,

<sup>7</sup> The Danish Mission at Tranquebar.

எனைய மூவரும் தம் சட்டையை அறுத்தெறிந்து விட்டுப் போயினார் என்றும் சொல்லப்படுகின்றது.

பின்னேரு சமயம் சிவப்பிரகாச முனிவர் என்னும் வீரசைவப் பெரியார்க்கும், வீரமாழுனிவர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்ததாம். கிருஸ்து மதக் கொள்கைகளை எடுத்துரைத்தாராம் வீரமாழுனிவர். அவற்றைச் செம்மையாக மறுத்து வெற்றி பெற்ற சிவப்பிரகாசர் ‘ஏசு மத நிராகரணம்’ என்னும்பெயரால் ஒரு நூல் இயற்றினார் என்று அவர் சரித்திரம் கூறுகின்றது. இக்கதைகளையெல்லாம் முற்றும் நம்ப முடியாவிட்டாலும் வீரமாழுனிவர் வாது செய்வதில் விருப்புடையவர் என்பது நன்கு விளங்குவதாகும்.

வீரமாழுனிவர் தமிழ் இலக்கணத்தையும் நன்றாக ஆராய்ந்தார்; தொல்காப்பியம் முதலாக நன்னால் ஈருகவள்ள இலக்கண நூல்களையெல்லாம் கற்றார்; ‘தொன்னால் விளக்கம்’ என்னும் பெயரால் ஒரு செந்தமிழ் இலக்கணம் செய்தார். அது பெரும்பாலும் பவணங்கி முனிவர் இயற்றிய நன்னாலை ஒத்திருக்கின்றது. ஆயினும் நன்னாலில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் மட்டுமே உண்டு. வீரமாழுனிவரது தொன்னாலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணமும் அடங்கியுள்ளன. “அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக்கினன் வீரமாழுனியே” என்பது தொன்னாலின் சிறப்புப் பாயிரம். மேலெநாட்டுச் சிறந்த கருத்துக்களும் அந்நாலில் அமைந்து அழகு செய்கின்றன. இன்னும் ஏட்டுத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்த முனிவர் அவ்விரு-

தமிழுக்குமுரிய இலக்கணத்தைத் தனித்தனியாக வகைப்படுத்தின் பாதையில் எழுதினார்.<sup>8</sup> அந்நால் இரண்டும் இப்பொழுது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இருவகைத் தமிழின் இலக்கணத்தையும் கிருஸ்தவ வேதியர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார் முனிவர்; திருக்காவலூரில் வேதியர்க்காக ஒரு கல்லூரி அமைத்தார்; அங்கு தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணம் போதித்தார்; கிருஸ்து மத வேதியர்கள் பிழையின்றித் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் வல்லவராக விளங்குதல் வேண்டுமென்று பெரிதும் முயன்றார்.

இன்னும் நகைச்சுவை நிரம்பிய கதைகளும் எழுதினார் வீரமாழுனிவர். அவற்றுள் ‘பரமார்த்த குரு கதை’ என்பது சாலச்சிறந்தது.

இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த முனிவர் அறுபதாம் வயதில் அம்பலக்காட்டிலுள்ள கிருஸ்தவ மடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் ஆக்கிய நூல்களால் தமிழ்த்தாய் அழகு பெற்றார். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது. தொன்னால் பொன்னாலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்க்கின்றது. வீரமாழுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகின்றார்.

<sup>8</sup> பேச்சுத் தமிழின் இலக்கணத்திற்குக் ‘கொடுந்தமிழ் இலக்கணம்’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

## 2. போப்பையர்

போப்பையர் என்று தமிழ் நாட்டார் போற்றும் அறிஞர் பத்தொன்பதாம் வயதில் தமிழ் நாட்டில் கிருஸ்தவப்பணி செய்ய வந்தார்; அறுபதாண்டளவும் இங்கே யிருந்து அரும்பணி ஆற்றினார்; பின்பு சீமைக்குச் சென்று ஆக்ஸ்போர்டு சர்வகலாசாலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிக்கும் ஆசிரியராக அமர்ந்து, இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டு செய்தார். சுருங்கச் சொல்லின், இவர் மேலை நாட்டார்க்குத் தமிழகத்தின் கலைச் செல்வத்தைக் காட்டினார்; நீதியின் நீர்மையை உணர்த்தினார்; ஞானச் செல்வத்தை வழங்கினார்; தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக் கொண்டார் என்னலாம்.<sup>1</sup>

இத்தகைய பெரியாரது தமிழ்த் தொண்டு நெல்லை நாட்டிலே தொடங்கிற்று. அந்நாட்டில் சாயர்புரம் என்னும் ஊர் ஒன்று உண்டு. அது கிருஸ்தவ நாடார்கள் நிறைந்த சிற்றூர்.<sup>2</sup> அங்கே கிருஸ்துமத போதகராகச் சென்றார் போப்பையர்; அவ்வுரில் உள்ள சிறுவர்களின் அறிவை

<sup>1</sup> Dr. Pope himself had truly said that Tamil Scholarship was the direct road to poverty. Notwithstanding this disadvantage, Dr. Pope had devoted almost the Tamil sixty years of his life to the study of literature and to its critical examination. Siddhanta Deepika Vo. VII p. 192.

<sup>2</sup> சாமுவேல் சாயர் என்னும் போர்ச்சுகிசியக் கிருஸ்தவரது பொருள் உதவியால் வாங்கப்பட்ட நிலத்தில் எழுந்த ஊர் சாயர்புரம் என்று பெயர் பெற்றது.

வளர்ப்பதற்கு ஒரு கல்லூரி அமைத்தார்; சிறந்த ஆசிரியர்களைப் பாடம் சொல்ல நியமித்தார். எல்லாக் கலைகளும் அங்கே போதிக்கப்பட்டன. பள்ளிப்பிள்ளைகள் தினங்தோறும் படிக்க வேண்டிய பாடம்: தமிழ், லத்தீன், கிரீக்கு, ஈபுரு, அதற்கு மேல் கணிதம், தர்க்கம், தத்துவம். இவற்றைப் போதிப்பதற்குப் பகற் பொழுது போதாமையால் இரவிலும் நெடுநேரம் பாடம் நடைபெற்றது. சாயர்புரக் கல்லூரி ஒரு சர்வகலாசாலையாக விளங்குதல் வேண்டும் என்பது போப்பையரின் ஆசை. தன் இளங் குழந்தை இனிது வளர வேண்டும் என்ற ஆசையால் அளவுக்கு அதிகமாக உணவை யூட்டி வயிற்று நோயை வரவழைக்கும் தாய்போல் பள்ளிப்பிள்ளைகளின் அறிவை வளர்க்கக் கருதிய போப்பையர் பளுவான பாடங்களைச் சுமத்தி மலைப்பையும் திகைப்பையும் உண்டாக்கினார். மாணவர்கள் ஒருவர் பின்னே ஒருவராய் நழுவத் தொடங்கினார். ஓயரும் ஊக்கம் இழந்து, உடல் நலம் குன்றி ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார்.

இரண்டு ஆண்டுகள் இளைப்பாறி மீண்டும் இவர் தமிழ் நாட்டுக்குப் பணிசெய்ய வந்தார். தஞ்சாவூரிலும், நீலகிரியிலுள்ள உதகமண்டலத்திலும், மைசூர் தேசத்தில் உள்ள பங்களூரிலும் பல்லாண்டுகளாகச் சிறந்த தொண்டு புரிந்தார். நீலகிரியிலுள்ள “ஊட்டி”யில் போப்பையர் பத்தாண்டு பாடசாலை யொன்று நடத்தினார்.

அப்பொழுது அம்மலையில் வாழும் தோடர் என்ற சாதியாரோடு இவர் நெருங்கிப் பழக நேர்ந்தது. தோடர் பேசும் பாதையில் பாட்டும் இல்லை; வசனமும் இல்லை. எருமை மாடு மேய்ப்பதே அவர்கள் தொழில். அன்னர் குடியிருக்கும் ஊருக்கு மந்து என்பது பெயர். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுச் சென்னை அரசாங்கத் தாரும் செல்வரும் சென்றடைகின்ற ‘ஒத்தக்க மந்து’ என்ற ஊரின் பெயரில் அச்சொல்லிலக்காணலாம். ஒத்தைக்கல் மந்து<sup>3</sup> என்று தோடரால் இடப்பட்ட பெயரே ஒட்டக்கமண்டாயிற்று என்று சிலர் கருதுகின்றார்கள். நீலகிரித் தோடர் பேசும் பாதையைப் போப்பையர் ஆராய்ந்து அதன் இலக்கணத்தை எழுதி யுள்ளார்.

தமிழ் மொழிக்கு ஐயர் செய்த தொண்டுகள் பலவாகும். தமிழில் அமைந்த அருமையான நீதி நூல்களை இவர் படிப் படியாகக் கற்றார். பள்ளிச்சிறுவர் முதலாகப் பரிபக்குவமடைந்த பெரியோர் ஈருக எல்லோர்க்கும் பயன்படத்தக்க முறையில், தமிழ் மொழியில், நீதி நூல்கள் அமைந்திருக்கக் கண்டு மனம் மகிழ்ந்தார். ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் “அறஞ்செய விரும்பு” “ஆறுவது சினம்” என்று பாடம் ஒதுக்கின்றார்கள். அறிவு வளர வளர நாலடியார், திருக்குறள் முதலியவற்றை நுணுகி நுணுகி

<sup>3</sup> ஒத்தைக்கல் மந்து என்பது ஒற்றைக்கல் மன்று என்ற பெயரின் சிறை வென்பார்.

ஆராய்கின்றார்கள். நீதி நூல்வகையில் தலை சிறந்த பெருமை தமிழ் நாட்டில் நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் உண்டு. “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது இங்களுடைப் பழமொழி. நாலு என்பது நான்கு அடிக்களில் அமைந்த நாலடியார். இரண்டு என்பது ஈரடிகளில் அமைந்த திருக்குறள். இவ்விரண்டு நீதி நூல்களிலும் அடங்கிய அறிவுச் செல்வத்தை ஆராய்ந்தறிந்தார் போப்பையர்; அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஆசைப்பட்டார்.

போப்பையர் காலத்திற்கு முன்னமே திருக்குறள் சில பாகைகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. வீரமாழனிவர், திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட்பாலையும் லத்தீன் பாகையில் மொழி பெயர்த்திருந்தார். ஜூர்மன் பாகையில் கிரால் என்பவர் திருக்குறளை முற்றும் மொழி பெயர்த்திருந்தார். பிரஞ்சு பாகையில் ஏரியல் என்பவரால் திருக்குறளின் ஒரு பாகம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் அதனை மொழி பெயர்க்க முயன்றவர்கள் அரைகுறையாக விட்டுப் போயினர். எல்லீசர் என்னும் அறிஞர் பதின் மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளை மொழி பெயர்த்திருந்தார். துருவர் என்னும் ஆங்கிலப் பாதிரியார் அறுபத்து மூன்று அதிகாரங்களை மொழி பெயர்த்து விட்டு விட்டார். இந்த நிலையில் இருந்த திருக்குறளை முற்றும் ஆராய்ந்து, நன்றாக மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்ட பெருமை போப்பையருக்கே உரியதாகும்.

அந்நூலை மொழி பெயர்க்கும் பொழுது கிருஸ்துநாதர் அருளிய சில கருத்துக்களும்,

திருவள்ளுவர் கருத்துக்களும் ஒற்றுமையுடையன வாக இருக்கக் கண்டு இவர் உள்ளம் மகிழ்ந்தார். இவ்வகையில் போப்பையர் மனத்தைக்கவர்ந்த குறள்களில் இரண்டொன்றைப் பார்ப்போம்.

**“ ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் போறுத்தார்க்கும் பொன்றும் துணையும் புகழ்”**

என்ற குறள் இவர் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. கிருஸ்து நாதரது வாழ்க்கையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றிற்று இப்பாட்டு. தீயவர் பலர் கிருஸ்து நாதரைத் துன்புறுத்தினார்கள். கழியால் அடித்தார்கள்; அவர் மீது காறி உழிழ்ந்தார்கள். இவ்வாறு அவரை ஒறுத்த சிறியோர் ஒரு நாளை இன்பத்தையே பெற்றார்கள். ஆனால் அச்சிறுமை யெல்லாம் பொறுத்திருந்த கிருஸ்து நாதரோ உலகமுள்ளாவும் அழியாப்புகழ் பெற்றார். இக்கருத்தைக் குறட்பாவிலேகண்டு வியப்புற்றார் போப்பையர். இன்னும் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கொள்கை. “ இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நான், நன்னயம் செய்துவிடல்” என்பது வள்ளுவர் வாக்கு. கிருஸ்து நாதரைப் பகைவர்கள் சிலுவையில் அறைந்த பொழுது அவர் பேசிய வாசகத்தின் பொருளும், வள்ளுவர் குறளின் பொருளும் ஒன்று பட்டிருக்கக் கண்டார் போப்பையர். கையிலும் காலிலும் இருப்பானீ அறைந்து பொறுக்க முடியாத துயரம் விளைத்த பகைவரைக் கிருஸ்து

நாதர் வெறுத்தாரல்லர்; சபீக்க நினைத்தாரல்லர்; அவரிடம் இரக்கம் கொண்டார்; அவரை மன்னிக் கும்படி ஆண்டவனை வேண்டிக்கொண்டார். இது இன்ன செய்தார்க்கு நன்னயம் செய்தல் அன்றே?

இங்நனம் சிறந்த ஒற்றுமைகளைத் திருக்குறளி லும் கிருஸ்தவ நூல்களி லும் கண்ட போப்பையர் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றிற்று. திருமயிலாப் பூரில் வாழ்ந்த திருவள்ளுவர், அர்ச. தாமஸ் முதலிய கிருஸ்தவ சீலர்கள் அங்குச் செய்த போதனையை அறிந்து இவ்வுண்மைகளை வெளி யிட்டிருக்கலாம் என்னும் பொருள்பட இவர் கூறி யுள்ளார். இது அறிஞர் ஆராய்தற்குரியதாகும்.<sup>4</sup>

இன்னும் போப்பையர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் என்னும் அருள் நாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் நாட்டில் திருவாசகத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. படிப்போர் மனத்தை உருக்கிப் பக்தியை விளைவிக்கும் பான்மையில் ஒப்பற்ற நூல் திருவாசகம்.

4 Pope speaks of the Kural as the one Oriental book, much of whose teachings is an echo of the Sermon on the Mount ..... Many Christians have a tendency to think that the ideas of forgiving one's enemies, abstaining from returning evil for evil, humility etc. have been first taught to the world only by Jesus Christ. But it can be safely asserted that these ideas were the common property of great minds at least four centuries before Jesus was born. And Tiruvalluvar had enough in the sacred literature of India, to say nothing of his illumined Self to enable him to build these truths in his grand scheme of life without being in anyway indebted to the teachings of Jesus, though he would certainly have studied with love and humility, the teachings of that great Rishi had he known of his existence"—Preface to V. V. S. Iyer's Tirukural.

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்” என்பது இந்நாட்டில் நெடு மொழியாக வழங்கின்றது. அந்நாலில் அடங்கிய அறுநாற்று ஐம்பத்தெட்டுப் பாடல்களையும் போப்பையர் ஆராய்ந்து கற்றார். ஆகஸ்போர்டு சர்வகலா சாலையில் ஆசிரியராக இருந்தபோது இவர் அந்நாலை மொழி பெயர்க்கத் தொடங்கினார். அப்போது இவருக்கு வயது எழுபத்தேரூ. எடுத்த வேலை முடியுமளவும் உயிர் இருக்குமோ என்ற ஜயம் இவர் உள்ளத்தில் எழுந்ததுண்டு.

ஒரு நாள் மாலைப்பொழுதில் பால்நிலா எங்கும் பரந்திருந்தது. பாலியல் கலாசாலைத் தலைவரும் போப்பையரும் முற்றத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப் பெரியாரிடம் திருவாசகத்தின் பெருமையை எடுத்துரைத்தார் போப்பையர். ‘இப்படிப்பட்ட புத்தகத்தை அச்சிட்டு வெளியிடல் வேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறினார் பெரியவர். அவரது ஆர்வத்தை அறிந்த போப்பையர், “ஜயனே, அவ் வேலை முடிவதற்கு நெடுங்காலம் செல்லுமே; நான் சாகா வரம் பெற்றவன் அல்லனே” என்றார். அது கேட்ட பெரியவர் போப்பையர் தோனைப் பற்றி கொண்டு, “அறிஞரே! ஒரு பெரிய வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்குரியவழி. அவ்வேலை முடியுமளவும் உயிர் இருந்தே தீரும்” என்று உறுதியாகக் கூறினார். அவ்வாசகத்தைப் போப்பையர் தாரகமொழியாகப் போற்றினார்; தளர்வுற்ற பொழுதெல்லாம் அத்தாரகமந்திரத்தை நினைத்து ஊக்கமும் உறுதியும் பெற்றார்; என்பதாவது பிறந்த நாளன்று திருவாசகத்தை அச்சிட்டு வெளிப்படுத்தினார். அப்பெரும் பணியை

நிறைவேற்றிய போது இவர் மனம் சிறந்த இன்பம் அடைந்தது. தோன்றுத் துணையாக நின்று உதவிய இறைவன் கருணையை ஜூயர் வாயார வாழ்த் தினர்; நேர்முகமாக நின்று ஆசியுரை கூறினாக்கப் படுத்திய பாலியல் கலாசாலைப் பெரியார் அம் மகிழ்ச்சியிற் கலந்து கொள்ளாது மாண்டு போயி னரே என்று மனம் வருந்தினர்.

போப்பையர் வெளியிட்ட திருவாசகத்தை அறிஞர் உலகம் ஏற்றுப் போற்றுவதாயிற்று. பாரிஸ் நகரத்தில் தேசியக் கலாசாலையில் பேரா சிரியராக விளங்கிய சூலியன் விண்சன் என்பவர் ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடிப் போப்பையரைப் புகழ்ந்தார். “இரு விளை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை யெல்லாம், வரு விளையாட்டாற் போலும் மறுமொழியதனில் வைத்தீர்” என்பது விண்சன் வாக்கு. தமிழ் நாட்டுப் புலவர்கள் ஜூயர் திருவாசகத்தைப் பாட்டாலும் உரையாலும் பாராட்டினார்கள்.<sup>5</sup>

<sup>5</sup> “தெய்வத் தமிழ்மறைச் செய்யமெய்ப் பொருளைச் செந்தமிழ் பயிலா மைந்தாநன் குணரத் தீங்கில தாகிய ஆங்கில மொழியில் பெயர்த்தினி தளித்துப் பேரிசை நிறுவினன் அன்ன பேர் அறிஞர் யாரெனிற் கூறுதும் ஆங்கில நாட்டுக்கு அணியென உதித்து அருந்தமிழ் அணங்கைத் திருந்திய செவிலித் தாயென வளர்க்கும் நேயமிக் குடையோன் கிருஷ்டவ சமயக் குருத்துவ சீலன் போட்பெனும் நாமம் புனைந்த நாவலனே’, என்று பாடினார் சரவணப்பிளை என்ற புலவர்.

இத்தகைய அரிய தமிழ் நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தும் வகையில் மிகுந்தகைப்பொருளைச் செலவிட்டார் போப்பையர். அவற்றை ஆங்கில நாட்டார் அதிகமாக வாங்கி ஆதரிக்கமாட்டார் என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆயினும் தமகைப்பொருளைச் செலவு செய்தேனும் தமிழ் நாட்டாருடைய கலைச் செல்வத்தையும் ஞானத்தையும் மேலெநாட்டாருக்குக் காட்டுதல் வேண்டும் என்பதே இவர் கருத்து. ‘தமிழ்ப் புலமையே வறுமைக்கு நேரான வழி’ என்று இவர் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே பயன் கருதாது தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்த பெருமக்களில் போப்பையரும் ஒருவர் என்று கூறுதல் ஒரு சிறிதும் மிகையாகாது.

பழுத்த புலவராகிய போப்பையர் என்பத்தாருவது வயதை எட்டினார். அப்பொழுது ஆங்கில நாட்டுக் கலைஞர் சங்கம் அவரைப் பெருமைப் படுத்த முன்வந்தது. மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியாருடைய வயிர விழாவின் ஞாபகார்த்தமாக ஆங்கில நாட்டு ராயல் ஏதியாட்டிக் சொசைட்டி என்ற சங்கத்தில் ஒரு தங்க மெடல் பரிசு ஏற்படுத்தியிருந்தார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அச்சங்கத்தார் தேர்ந்தெடுக்கும் அருங்கலைவாணர் ஒருவருக்கு அப்பரிசினை வழங்குவர். ஆயிரத்துத்தொன்னாயிரத்து ஆரூம் ஆண்டில் அப்பரிசு பெறுதற்கு உரியவராகப்

போப்பையர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<sup>6</sup> அப் பொழுது இந்திய நாட்டு மந்திரியாக இருந்த சர். ஜான் மார்லி என்பவர் தலைமையில் ஒரு பாராட்டுச் சபை கூடிற்று. போப்பையர் தமிழுக்குச் செய் துள்ள அறிய சேவைகளைத் தலைவர் புகழ்ந்து பேசித் தங்கப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக அளித்தார். பல அறிஞர் ஜூயரைப் பாராட்டி ஆசிக்குறிஞர்கள்.

அதற்கு அடுத்த ஆண்டில் போப்பையர் இவ் வகைத்தை விட்டகண்றார். தமது கல்லறையில் “போப்பையர் — ஒரு தமிழ் மாணவர்” என்ற வாசகம் எழுதப்படல் வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார்.<sup>7</sup> இவரது தமிழ் ஆர்வத்திற்கு இவ் விருப்பம் ஒன்றே போதிய சான்றாகுமன்றோ? எந்நாட்டிற் பிறந்தாலும், எந்நாட்டில் இறந்தாலும் போப்பையரைப் போன்றவர்கள் சிறந்த தமிழரே என்பதில் தடையும் உண்டோ?

<sup>6</sup> In commemoration of the Diamond Jubilee of Queen Victoria, the Royal Asiatic Society established a Gold Medal to be awarded every third year to some specially selected savant of repute by whose labours Oriental learning has been encouraged amongst English-speaking people throughout the world. The time for this triennial award has once more come round and the choice has fallen on that eminent Tamil scholar, the Rev. G. U. Pope — The Times of India dated 20th April 1906.

<sup>7</sup> Whenever I die ‘A Student of Tamil’ will be inscribed on my monument” — Dr. Popes’ letter dated 20th October; 1900, to J. M. Nallasami Pillai — editor of the Sidhanta Deepika.

### 3. கால்டுவெல் ஜியர்

மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற் போந்து தமிழ்த் தொண்டு செய்த அறிஞருள்ளே தலை சிறந்தவர் மூவர். வீரமாழனிவர் என்பவர் ஒருவர்; போப்பையர் மற்றொருவர்; இன்னெருவர் கால்டு வெல் ஜியர். இம்மூவரும் மூன்று வகையிலே தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். வீரமாழனிவரும் போப்பையரும் செய்த சேவையை மூன்னமே அறிந்தோம். இனி கால்டுவெல் ஜியர் ஆற்றிய தமிழ்த் தொண்டைச் சிறிது கருது வோம்.

கால்டுவெல் ஜியர் தம் வாழ்க்கை வரலாற்றை நான்கு வாக்கியங்களில் நன்கு விளக்கியுள்ளார்: “நான் அயர்லாந்து தேசத்திலே பிறந்தேன். ஸ்காத்லாந்து தேசத்திலே கல்வி பயின்றேன்; ஆங்கில நாட்டுக் கிருஸ்தவசங்கத்தைச் சார்ந்தேன். ஆயினும் இந்திய தேசத்திலே நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியரது வாழ்க்கையில் ஈடுபட்டமையால் நான் இந்தியருள் ஒருவனைய் விட்டேன்” என்று அவர் கூறுகின்றார்.

கால்டுவெல், கிருஸ்தவ சங்கத் தொண்டராய் ஆயிரத்து எண்ணாற்று முப்பத்தெட்டாம் ஆண்டில் சென்னைமா நகர் வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று. அதுமுதல் அவர் ஜூம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழ் நாட்டில்

அருந்தொண்டு புரிந்தார். திருநெல்வேலி நாட்டி லுள்ள இடையன்குடி என்னும் சிற்றுரை அவர் இருப்பிடமாகக் கொண்டார். நெல்லீல் நாடு அவரைத் தன் மகனை ஏற்றுக்கொண்டது. இங்னனம் தன்னை ஏற்றுக்கொண்ட நெல்லீல் நாட்டிற்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்தினார் கால்நுவெல். திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரன் முறையாக முதன் முதல் எழுதியவர் அவரே. அதனைச் சென்னை அரசாங்கத்தார் அச்சிட்டு வெளிப்படுத்தினார்; ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகவும் அளித்தனர்.

பாண்டி நாட்டின் பழம் பெருமையை அச்சரித்திர நூலிற் பரக்கக் காணலாம். முற்காலத்தில் பாண்டி நாட்டின் சிறந்த செல்வம் முத்துச் சலாபமே. அந்நாட்டைச் சேர்ந்த கடவில் நல்முத்து ஏராளமாக விளைந்தது. பிற நாட்டார் தென்னட்டு முத்தைப் பிரியமாக வாங்கி அணிந்து கொண்டார்கள். தமிழ் நாட்டுக் கவிகள் தென்னட்டு முத்துச் செல்வத்தை வியந்து பாடி மகிழ்ந்தார்கள்.<sup>1</sup> இத்தகைய புகழ் வாய்ந்த முத்துச் சலாபம் திருநெல்வேலிக் கடற்கரையின் அருகே அமைந்திருந்தது. நெல்லீல் நாட்டை நீர் ஊட்டி வளர்க்கும்

<sup>1</sup> “வேழம் உடைத்து மலைநாடு, மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து—பூழியர்கோன் தென்னடு முத்துடைத்து, தெண்ணீர் வயற்றெண்டை நன்னடு சாஞ்சேர் உடைத்து”.

தாம்பிரபரணியாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கைத் துறைமுகம் விளங்கிற்று. முற்காலத் தில் கொற்கை உலகறிந்த பெருங் துறைமுக நகரமாய் இருந்தது. அத்துறையிலே மிகுதியாக முத்து விளாந்தது. அழகாக உருண்டு திரண்ட ஆணிமுத்து அங்கே அகப்பட்டதென்று நெல்லை நாட்டுக் கவிஞராசியகுமர குருபரார் கூறுகின்றார்.<sup>2</sup> முத்து விளாந்த கொற்கைத் துறையைப் பழைய கீர்க்க ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சீரும் சிறப்பும் வாய்ந்து விளங்கிய கொற்கை இப்பொழுது திருநெல்வேலி நாட்டிலே கடற்கரையிலிருந்து ஓங்து மைல் தூரத்தில் உள்ள சிற்றூராக இன்று காணப்படுகின்றது. அவ்லூருக்குச் சென்றார் கால்டுவெல் ஜயர்; அதனைச் சிறிது துருவிப்பார்க்க ஆசைப்பட்டார்; திருநெல்வேலிக் கலெக்டரிடம் அனுமதிபெற்றுக் குறிப்பிட்ட சில இடங்களைத் தோண்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது கொற்கையூர் வாசிகள் திரண்டு எழுந்தார்கள்;<sup>1</sup> “வெள்ளைக்காரப் பாதிரியார் புதையல்

<sup>1</sup> “கோடும் குவடும் பொருதரங்கக் குமரித் துறையிற்படு முத்தும், கொற்கைத் துறையில் துறைவாணர்

குளிக்கும் சலாபக் குவால் முத்தும் ஆடும் பெருந்தன் துறைப் பொருங

ஆற்றிற் படுதெண் நிலா முத்தும்

அந்தண் பொதியத் தடஞ்சாரல் அருவிசொரியும் குளிர்முத்தும்”<sup>2</sup> என்பது குமர குருபரார் அருளிய பாட்டு.

எடுக்கப் புறப்பட்டு வந்தார்” என்று எண்ணினர் கள். முன்னேர் பாடுபட்டுத் தேடி மண்ணிலே புதைத்து வைத்த பொன்னும் பொருளும் பூதங்களின் வசப்பட்டிருக்கும் என்றும், அவற்றை எவரேனும் புரட்டி எடுக்க முயன்றால் அப் பூதங்கள் சிளர்ந்தெழுங்கு ஊராரையெல்லாம் அறைங்கு கொன்று விடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள். அவரது துயரத்தையறிந்த கால்டுவெல் ஓயர், புதையலருகே தாம் போவதில்லை என்று வாக்களித்தார்; ஊரார் சிலரை உடன் இருங்கு பார்த்துக்கொள்ளும்படி வேண்டினார். அங்கும் இங்கும் சில இடங்களை அவர் தோண்டிப் பார்த்தபொழுது பழைய கொற்கை தரை மட்டத்திற்கு எட்டடிக்குக் கீழே யிருங்கதென்றும், அப்போது அதன் அருகே கடல் இருங்கதென்றும் தெளிவாகக் கண்டார்; தாம்பிரபரணியாற்றில் கலந்து வந்த மண்ணும் மனலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்துக் கடலை ஓங்கு மைல் தூரம் துரத்தி விட்டதென்று தெரிந்துகொண்டார்.

கொற்கைத் துறைமுகம் தூர்ந்த பின்னர் காயல் என்னும் ஊர் சிறந்த துறையாயிற்று. அத்துறையும் தாம்பிரபரணி கடலொடு கலக்குமிடத்திலேயே அமைந்திருந்தது. பதின்மூன்றும் நூற்றுண்டின் இறுதியில் பாண்டி நாட்டுக்கு வந்த மார்க்கோப் போலே என்னும் மேலை நாட்டு அறிஞர் காயல் துறையைத் தமது நாவிற் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டி நாட்டில் “காயல் சிறந்ததோர் பெருங்கரம்”<sup>3</sup> என்று அவர் கூறுகின்றார். அரேபியா, சைலை முதலிய தேசத்துக் கப்பல்கள் காயல் துறைமுகத்தை நாடிவருவதையும், அத் துறையில் பரதவர் முத்தெடுக்கும் முறையினையும் அவர் விவரமாக எழுதியுள்ளார். அக்காயலைத் துருவிப்பார்த்தார் கால்டுவெல். அவர் பார்த்த காலத்தில் காயலினின்றும் கடல் இரண்டு மைல் விலகி நின்றது. இப்போது செம்படவரும் பெப்பையரும் அச் சிற்றூரில் வசிக்கின்றார்கள்.

காயல் துறைமுகம் தூர்ந்த பின்னர் தூத்துக்குடி பாண்டி நாட்டுத் துறைமுகமாயிற்று. பதினெந்தாவது நூற்றுண்டு முதல் தமிழ் நாட்டில் வியாபாரம் செய்யத் தொடங்கிய போர்ச்சுகீசியர் முதலிய மேலை நாட்டார் தூத்துக்குடியைச் சிறந்த துறைமுகமாகத் திருத்தினார்கள். ஆகவே பாண்டி நாட்டின் முற்காலத் துறைமுகம் கொற்றகை; இடைக் காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி. இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து நமக்கு அறிவித்தவர் கால்டுவெல் ஜயரே.

இன்னும் முற்காலத்தில் சேர நாட்டுக் கரையிலும், சோழ நாட்டுக் கரையிலும் அமைந்திருந்த சிறந்த துறைமுகங்களைப் பிற நாட்டார் எழுதி வைத்த சரித்திரக் குறிப்புகளிலிருந்து கண்டறிந்தார் கால்டுவெல் ஜயர். தென்னைட்டு முத்து

<sup>3</sup> a great and noble city.

பிற நாடுகளுக்குச் சென்றது போலவே உணவுப் பொருளாகிய அரிசியும் மரக்கலமேறிச் சென்றது. தமிழ் நாட்டில் வளமார்ந்த காவிரியாறு சென்ற இடமெல்லாம் செங்நெல் விளைத்தது. காவிரி நாடு எனப்படும் சோழ நாடே அன்றும் தமிழகத்தின் களஞ்சியமாய் விளங்கிற்று; இன்னும் களஞ்சியமாய் விளங்குகின்றது. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில் சிறந்த ஒரு துறைமுகம் இருந்தது. காவிரிப்பூம் பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும் பண்டை இலக்கியங்கள் அதனைப் பாராட்டுகின்றன. அத் துறைமுகத்தின் வழியாகத் தமிழ் நாட்டு அரிசி மேல் நாடுகளுக்குச் சென்றது. கீர்க்கு மொழியில் அரிசியை அருளா எனச் சிதைத்து வழங்கலாயினர். அதனடியாகவே ஆங்கிலத்தில் வழங்கும் ‘ரெஸ்’ என்னும் சொல் பிறந்தது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் தோகை என்னும் சொல், தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் மயிலின் இறகைக் குறிப்பதாகும். மயிலிறகு தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்தில் தோகை என்ற சொல்லும் அதனுடன் பிற நாடுகளுக்குச் சென்றது. ஸபுரு பாஷையிலுள்ள கிருஸ்தவ வேதமாகிய பைபிளில் காணப்படும் துக்கி என்னும் சொல் தோகையின் சிதைவே யாகும் என்று விளக்கிக் காட்டினார் கால்டுவெல் ஐயர்.

தமிழ் நாட்டுக் கோழியைப்பற்றி அவர் செய் துள்ள ஆராய்ச்சியும் அறியத்தக்கதாகும். மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழிகளில் கோழியைக் கோரி என்னும் சொல்லாற் குறிக்கின்றார்கள். கோரி என்பது கோழி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவே என்று கால்டுவெல் ஜயர் காட்டியுள்ளார். தமிழில் சிறப்பெழுத்தாக வழங்கும் முகரம் பிறநாட்டார் நாவில் எளிதாக நுழைவ தில்லை. சோழ மண்டலக் கரையைக் கோர மண்டலக் கரையாகச் சிதைத்தனர் மேல் நாட்டார். தமிழகத்தைத் தமரிக்கா என்று குறித்தார் பழைய யல்லி ஆசிரியர் ஒருவர். இவ் வண்ணமே ஆசிய தேசத்து மொழிகளிலும் கோழி என்பது கோரியாயிற்று. தமிழ் நாட்டில் வான்கோழி என்னும் ஒரு வகைக் கோழி உண்டு. அதைக் குறித்துப் பாடியுள்ளார் ஒரு தமிழ்க் கவிஞர்.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி  
தானும் அதுவாகப் பாவித்துத் — தானும்தன்  
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே  
கல்லாதான் கற்ற கவி”

என்பது முதுரை யென்னும் தமிழ் நாலிற் கண்ட பாட்டு. அந் நால் செய்தவர் ஓளவையார் என்பர். கால்டுவெல் ஜயர் அதைப்பற்றி ஒன்று கூறுகின்றார். வான்கோழி ஜோரோப்பிய நாடுகளிலிருந்து பதினாறுவது நாற்றுண்டில் தமிழ் நாட்டுக் குக் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் அதற்கு டர்க்கி என்பது பெயர். வான் கோழியைப்பற்றிய

குறிப்பு முதுரையில் காணப்படுதலால் அந் நால் பதினாறுவது நூற்றுண்டுக்கு முன்னே எழுதப்பட்டிருத்தல் இயலாது என்று அவர் கருதுகின்றார்.

இவ்வாறு சரித்திர ஆராய்ச்சியால் பல உண்மைகளை வெளிப்படுத்திய கால்நடவெல் ஜூயர் தென் னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளுக்குச் செய்த அருங்தொண்டு எந்நாளும் அழியாததாகும். நெடுங்காலமாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் என்னும் ஜூந்து மொழிகளும் தென்னிந்தியாவில் வழங்கி வருகின்றன. ஆயினும் அவை ஜூந்தும் ஒரு தனிக்குமீப்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்றும், அவற்றுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆராய்ச்சியுலகத்திற்குக் காட்டியவர் கால்நடவெல் ஜூயரேயாவர். இன்று தென்னிந்திய சர்வகலாசாலைகளில் திராவிட மொழிகள் ஏற்றமும் தோற்றமும் பெற்று விளங்குவதற்கு அடிப்படை கோவியவர் அவரே. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பெயரால் அவர் எழுதியுள்ள ஒப்பற்ற இலக்கணம் தென்னிந்திய மொழிகள் உள்ளளவும் அழியாததாகும்.

கால்நடவெல் ஜூயர் பல மொழிகளைக் கற்றறிந்த வித்தகர். அவர் இளமையிலேயே மேலெநாட்டுச் செம்மொழிகளாகிய கிரீக்கும், லத்தீனும் கற்றிருந்தார்; கிருஸ்து மதப் பழைய வேதங்களை விளக்கமாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஈப்ரு பாதையைப் படித்தார்; தமிழ் நாட்டுக்கு வந்த

பின்னர் வடமொழியாகிய ஆரியத்தையும், தென் மொழியாகிய தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜூர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதியிருந்த ஆராய்ச்சி நால்களை அறிந்து, கொள்வதற்காக ஜூர்மானிய பாதையைக் கற்றார். இவ்வாறு சிறந்த பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்த கால்டுவெல் ஜயர் தென்னிந்திய மொழி களுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டார்.

இயற்கையிலேயே மொழிநால் ஆராய்ச்சியில்<sup>4</sup> ஆர்வமுடையவராயிருந்தார் கால்டுவெல். ஸ்காத் லாந்து தேசத்திலுள்ள கிளாஸ்கோ சர்வகலா சாலையில் அவர் கல்வி பயின்றபோது அவ்வாசை அதிகரித்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் அச் சர்வகலாசாலையில் கீரිக்குமொழி கற்பித்த பேராசிரியர். அவர் ஊக்கமாக நடத்திய மொழி நாற்பாடும் கால்டுவெல் உள்ளத்தில் பசுமரத்தாணி போற் பதிந்தது. பல மொழிகளை ஒப்பிட்டு ஆராயும் முறையில் அவருக்கு இருந்த ஆசை வளர்ந்தெழுந்தது. சர்வகலாசாலையில் பி. ஏ. பட்டம் பெற்றுத் தமிழ் நாட்டில் தொண்டுசெய்யப் போந்தபோது அவர் மனத்திலெழுந்த ஆசை நிறைவேறுதற்கு நல்ல தோர் வாய்ப்புக் கிடைத்தது.

கால்டுவெல் ஜயர் தமிழ் மொழிக்குச் செய் துள்ள நன்மையை நன்கு அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் காலத்திற்கு முன்னே தமிழ்

<sup>4</sup> Comparative Philology.

நாட்டில் வழங்கிய சில கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தென்னட்டு மொழியாகிய தமிழை வடநாட்டு மொழியாகிய ஆரியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக ஆரியமும் தமிழும் இந்திய நாட்டில் வழங்கி வருதலால் அவற்றைக் கடவுளே பிறப்பித்தார் என்று அறிஞர்கள் கருதினர்கள். ஆதிபகவனே ஆரிய இலக்கணத்தைப் பாணினி முனிவர்க்கும், தமிழிலக்கணத்தை அகத்திய முனிவர்க்கும் அறிவுறுத்தியதாகப் பாடினர் ஒரு புலவர்.<sup>5</sup>

அகத்தியர் இயற்றிய இலக்கணம் மறைந்து விட்டமையால் ஆரிய இலக்கணத்தைப் பின்பற்றித் தமிழிலக்கணம் எழுதத் தலைப்பட்டார் பலர். வீரசோழியம் என்னும் இடைக்காலத் தமிழிலக்கணம் அப்போக்கை நன்கு காட்டுகின்றது. நாளடைவில் ஆரிய மொழியிலிருந்தே தமிழ்முதலிய தென்னட்டு மொழிகள் எல்லாம் பிறந்தன என்னும் கருத்து நிலைபெறுவதாயிற்று. பதினேழாம் நூற்றுண்டில் எழுதப்பட்ட இலக்கணக் கொத்து என்ற நூலில் இக்கொள்கை அழுத்தமாகக் கூறப்படுகின்றது. “வடமொழி தென் மொழி எனும் இரு மொழியினும், இலக்கணம்

<sup>5</sup> “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் எனில் கடல்வரைப்பின் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்.”

ஒன்றே என்றே என்னுக்” என்றார் அவ்விலக்கண ஆசிரியர்.

பத்தொன்பதாம் நூற்றுண்டில் கால்டுவெல் செய்த ஆராய்ச்சியின் பயனாக அக்காள்கை தவறு என்பது நன்கு விளங்கிற்று. அக்காலத்தில் மதிநலம் வர்யந்த மேல்நாட்டுத் தொண்டர் நால்வர், நான்கு சிறந்த திராவிட மொழிகளையும் ஆராய்த் தொடங்கினார்கள். மலையாள மொழியை டாக்டர் குந்தார்த்தர் துருவியறிந்தார்.<sup>6</sup> கன்னடத்தை டாக்டர் கிட்டல் கற்றுணர்ந்தார். தெலுங்கை பிரெளவுன் என்னும் அறிஞர் ஆராய்ந்தார். தமிழின் நீர்மையை அளவிட்டறிந்து கொண்டிருந்த கால்டுவெல் ஜீயர், இம்மூவரும் செய்த ஆராய்ச்சியைத் துணைக்கொண்டு “திராவிடமொழி களின் ஒப்பிலக்கணம்” என்னும் சிறந்த நாலை இயற்றினார்.

ஆரிய மொழியின் இலக்கணம் வேறு, திராவிட மொழியின் இலக்கணம் வேறு என்பதைக் கால்டுவெல் தமது ஒப்பிலக்கணத்தில் தெள்ளத் தெளிய உணர்த்தினர்; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படையான இலக்கணம் ஒன்றே என்பதைச் சான்றுகாட்டி நிறுவினார்; தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழி என்னும் பொதுச் சொல்லாற் குறித்தார். அவர் இட்டபெயர் மொழி நூல் உலகத்தில் நிலைத்துவிட்டது.

<sup>6</sup> Dr. Gundert

தமிழ் மொழியைக் குறித்து ஒப்பிலக்கணத்திற் காணப்படும் இரண்டொரு கருத்துக்களை இங்கே கூறலாம். சங்க காலம் என்று சொல்லப்படும் பழங் காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஆரியச் சொற்கள் அருகியிருத்தலையும், பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் ஆரியப்பதங்கள் பெருகியிருத்தலையும் கால்டுவெல் ஜீயர் எடுத்துக் காட்டுகின்றார். தமிழ் மொழியில் பல கருத்துக்களை உணர்த்தக்கூடிய பதங்கள் இருந்தும், அவற்றைக் கைவிட்டு ஆரியப் பதங்களை எடுத்தாரும் பழக்கம் ஏற்பட்டதாலேயே நாளடைவில் பல தமிழ் சொற்கள் இறந்துபட்டன என்று கூறுகின்றார். இன்னும், ஆரியச் சொற்களின் உதவியின்றியே தமிழ் தனித்து இயங்கவும், செழித்து ஒங்கவும் கூடும் என்று சொல்கின்றார். இவை போன்ற பல ஆழ்ந்த கருத்துக்கள் ஒப்பிலக்கணத்தில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லின், திராவிட மொழிகளுக்குப் புத்துயிர் அளித்தவர் கால்டுவெல் ஜீயரே. அம்மொழிகளின் பழமையையும் பண்டுகளையும் மேலை நாட்டார்க்குச் செப்ப மாகக் காட்டியவர் கால்டுவெல் ஜீயரே. ஆதலால் திராவிட மொழிகள் உள்ளளவும் அவர் இயற்றிய ஒப்பிலக்கணம் குன்றில் இட்ட விளக்குப்போல் நின்று நிலவும் என்பது திண்ணம்.

கால்டுவெல் ஜீயர் வாழ்ந்த இடையன்கூடி இக்காலத்தில் எல்லா வகையிலும் ஏற்றமுற்று முன்னணியில் நிற்கின்றது. அங்குள்ள பெரிய

கிருஸ்தவக் கோயில் கால்டுவெல் ஜயரின் சிறந்த ஞாபகச் சின்னமாக விளங்குகின்றது. அத்திருப் பணியைச் செய்து முடித்தவர் அவரே. கோயில் கட்டுமான வேலை அரை குறையா யிருக்குக் கொடுத்து சென்னைக் கவர்னர் ஸார்டு நேப்பியர் இடையன்குடிக்கு விழுயம் செய்தார்; பரிவாரங் களோடு ஒரு வாரம் அங்கு தங்கி ஜயரோடு அளவளாவி மகிழ்ந்தார்; ஜந்துறு ரூபாய் திருப்பணிக்கு கண்கொடையாக அளித்தார்.

கால்டுவெல் ஜயர் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஜம்பத்துமுன்று ஆண்டுகளில் மூன்று முறை ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார். மூன்றும் முறை சென்றபொழுது அங்கேயே தங்கி விடும்படி அன்பர் பலர் அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்குக் கால்டுவெல் இணங்கவில்லை. “இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே நாழ்ந்தேன்; இன்னும் உயிர் உள்ள அளவும் அவர்களுக்காகவே உழைப்பேன்; அவர்கள் நாட்டிலேயே உயிர் துறப்பேன்” என்று உருக்கமாகக் கூறினார். அவ்வாறே எழுபத்தேழுமாம் வயதில் கொடைக்கானல் மலையில் அவர் ஆவி பிரிந்தது.

ஜயர் மேனியை இடையன்குடிக்கு எடுத்துச் சென்று அவர் கட்டிய கோவிலிலே அடக்கம் செய்தார்கள். தன்னலம் கருதாது, மெய்வருத்தம் பாராது, தமிழ் நாட்டுக்காகவே ஜம்பத்து மூன்று ஆண்டுகள் அரும்பணி புரிந்து அமைதியுற்ற கால்டுவெல் ஜயர் தமிழ்த் தாயின் தவப்புதல்வர் அல்லரோ?

## 4. எல்லீசர்

ஆங்கில நாட்டிலே தோன்றினார் எல்லீசர் என்னும் நல்லரிஞர்; இந்திய துரைத்தனத்திற் குரிய கலைகளைக் கற்றுத் தேவினார். அவர் சிறந்த மதிநலம் வாய்ந்தவர்; எப்பொருளையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் காணும் மேதை.

அரசியலாளர் அவரைச் சென்னை நிலவரி மன்றத்தின்<sup>1</sup> செயலாளராக முதலில் நியமித்தனர்; எட்டாண்டுகள் அவர் அம்மன்றத்தில் சிறந்த பணி புரிந்தார்; அக்காலத்தில் தென்னட்டுக் காணியாட்சி<sup>2</sup> முறைகளைக் கருத்துான் நிக் கற்றார்; காணியாளருடைய கடமையையும் உரிமையையும் தெள்ளத் தெளிய அரசியலாளருக்கு உணர்த்தினார். மிராசு முறையைக் குறித்து அவர் எழுதிய நால் இன்றும் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

பின்னர், பத்தாண்டுகள் எல்லீசர் சென்னைக் கலெக்டராக இருந்தார்; அப்போது இந்திய நாட்டு மொழிகளைக் கற்றுணர ஆசைப்பட்டார்; நல்லாசிரியர்களின் உதவிபெற்று வட மொழியும் தென் மொழியும் வருந்திக் கற்றார். தென்னட்டில் வழங்கும் மொழிகளுள் தமிழ் மொழியின் செம்மையும் தொன்மையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன; சென்னையில் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கிய சாமிநாத பிள்ளை, இராமச்சந்திரன் கவிராயர்முதலி யோருடன் ஏட்டுச்சுவடிகளில் அமைந்த தமிழ்

<sup>1</sup> நிலவரி மன்றம் — Board of Revenue.

<sup>2</sup> காணியாட்சி — Land Tenure.

நூல்களை நாள்தோறும் மெய்வருத்தம் பாராது கற்றார். பழங்குடியின் பண்புகளைப் பளிங்குபோற் காட்டும் திருக்குறளை மேலே நாட்டாரும் அறிந்து போற்ற வேண்டும். என்பது அவரது பேராசை. அந்நோக்கத்தைக்கொண்டு திருக்குறளுக்கு ஆங்கி வத்தில் விளக்கமான விரிவுரை யொன்று எழுதத் தொடங்கினார். ஆனால் அப்பணி முற்றுப்பெறுது போயிற்று. அடியும் முடியுமின்றி அது அரைகுறை யாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அந்நால் ஒன்றே எல்லீசரது தமிழ்ப் புலமைக்கு அழியாத நினைவுச் சின்னமாக நிலவுகின்றது.

அந்நாவில், திருக்குறட் பாக்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை முன்னே தருகின்றார் எல்லீசர். பரிமேலழகர் உரையைப் பின்பற்றிய விளக்கவுரை பின்னே வருகின்றது. அதைத் தொடர்ந்து சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற்காலத் தமிழ் நூல்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் காட்டப்படுகின்றன. இறுதியாக இலக்கணக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியம், நன்னால், தொன்னால் முதலிய இலக்கணங்கள் நன்கு எடுத்தாளப்படுகின்றன.

எல்லீசரது புலமைத் திறத்தையும், நடுவு நிலை மையையும் அறிந்து கொள்வதற்கு ஒரு சான்று போதியதாகும்.,

அறவாழி அந்தனன் தாள்சேர்ந்தாற் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

என்னும் குறளில் உள்ள அறவாழி, பிறவாழி

என்னும் பதங்களை விளக்குகின்றார் எல்லீசர். பரிமேலழகர் அறவாழி என்பதற்கு அறக்கடல் என்று பொருள் உரைத்து “பலவேறு வகைப் பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையஞகவின் அறவாழி அந்தணன் என்பது கடவுளைக் குறிப்பதாயிற்று” என விளக்கம் கூறி யுள்ளார். இக் கருத்தை எல்லீசர் ஏற்றுக் கொண்டார்; ஆயினும் அருக சமயத்தார் கூறும் உரையையும் விரிவாகத் தருகின்றார். அறவாழி என்னும் பதத்திற்கு தரும சக்கரம் என்று பொருள் கூறுவர் சமணப் புலவர்கள். பழைய நிகண்டுகளில் அறவாழி அந்தணன் என்னும் பெயர் அருக தேவ னுக்கே உரியதாக ஆளப்பட்டிருத்தலைக் காட்டி எல்லீசர் ஆராய்ச்சிக்கு ஒரு தூண்டுகோல் அளிக்கின்றார்.<sup>3</sup>

இனிப் பிறவாழி என்னும் சொல்லுக்குப் ‘பொருட் கடலும் இன்பக் கடலும்’ என்று உரை கூறினார் பரிமேலழகர். இக் கருத்தை ஆதரித்து ஆங்கிலத்தில் சில அறிஞர் மொழி பெயர்த்துள்ளார்கள்.<sup>4</sup> இன்னும் பிறவாழி என்பதனைப் பிறவு

<sup>3</sup> The title அறவாழி அந்தணன், though assigned by R. C. J. Beschi in the சதுரகாசி to the Supreme Being, is in all other Tamil Dictionaries given to அருகன். — Ellis.

<sup>4</sup> The Stormy seas of wealth and Sense delights cannot be traversed except by those who cling to the feet of the Sage who is the Ocean of Righteousness. — V. V. S. Iyer.

ஆழி எனப் பிரித்துப் பிறப்பாகிய கடல் என்று பொருள் கொள்வாரும் உளர். எல்லீசர் வேறு ஒரு பொருள் கூறுகின்றார். அறமே உருவாய இறைவனை அறவாழி என்றமையால், அறத்தின் மாறுபட்ட பாவக்கடல் பிறவாழி என்னும் பதத் தால் குறிக்கப்பட்டது என்பது அவர் கருத்து.<sup>5</sup> இவ்வாறு சில குறட்பாக்களுக்குப் புதியவுரை கண்டுள்ளார் எல்லீசர்.

தென்னட்டு மொழிகளில் துரைத்தனத்தார்க்கு முறையாகப் பயிற்சியளிக்கும் வண்ணம் சென்னை அரசாங்கத்தார் கல்விச் சங்கம் ஒன்று நிறு வினர்.<sup>6</sup> அச் சங்கத்தை அமைப்பதற்குப் பெரு முயற்சி செய்தவர் எல்லீசர். அதனை நேரில் அறிந்த தமிழரினார் ஒருவர் அவர் பெருமையை

<sup>5</sup> அறவாழி, the sea of virtue, occurring at the beginning of the couplet as an epithet of the Deity, பிறவாழி the other sea, signifies consequently the sea of that which is different from virtue, that is of vice; Tiruvalluvar uses this term பிற to designate the opposite of some quality or thing previously mentioned.

Ellis— P. 14.

<sup>6</sup> In 1812 Government created the Board for the College of Fort St. George. The College besides training the Civil servants in the vernaculars of the Province supervised the instruction of *munshies* and of persons who were to be appointed as law-officers and pleaders in the Provincial Courts. The College had a very useful career.

மனமாரப் புகழ்ந்துள்ளார். “ கொழு கொம்பில் லாது அலைகொடி போலும், கொழுநன் இல்லாக் குலக்கொடி போலும், ஆதாரமின்றித் தேய்ந்து கிடந்த ஆரியம், தெலுங்கு, மலையாண்மை முதலிய இத்தேச பாதைகளில் தேர்ந்து, தமிழ் இலக்கண இலக்கியத்தை ஒருங்குணர்ந்து, சென் ஜீன யில் கல்விச் சங்கம் நாட்டுதற்கு வேண்டும் முயற்சி செய்தமைத்து, அப்பல்கலீச் சங்கத்தைப் பாண்டியகிளப் போலும் பாதுகாத்தார் எல்லீசு துரை” என்பது அவர் அளித்த பாராட்டுரை.

அக் கல்விச் சங்கத்தின் மானேசராக இருந்த முத்துசாமிப் பிள்ளை என்பவர் சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கினார். ஏசு மதத்தின் சார்பாகத் தத்துவபோதகர், வீரமாழுனிவர், சாங்கோபாங்கர் முதலிய துறவோர் எழுதிய நூல்களை அவர் நன்கு கற்று, அவற்றில் அமைந்த கருத்து நுட்பங்களையும் கட்டுரை நயங்களையும் யாவரும் கேட்டு வியக்கும் வண்ணம் சொற்பொழிவு செய்துவந்தார். புதுச்சேரி அன்பர் ஒருவரால் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த குறிப்புகளை ஆதரவாகக் கொண்டு, முதன் முதல் வீரமாழுனிவரது சரித்திரத்தை விளக்கமாக எழுதி வெளியிட்டவர் அவரே. அப்பணியில் அவரை உய்த்து ஊக்குவித்தவர் எல்லீசர். வீரமாழுனிவர் தொண்டு செய்த இடங்கள் தோறும் சென்று அவர் இயற்றிய நூல்களைச் சேகரிக்கும் பணியை எல்லீசர் அவரிடம் ஒப்புவித்து, அதற்கு வேண்டிய பொருளும் தாராளமாக உதவினார்.

இங்ஙனம் முத்துசாமிப் பிள்ளை சேகரித்த நால் களுள் சிறந்தது தேம்பாவணிக் காவியம்.

வீரமாழிவர் தாமே எழுதிய தேம்பாவணிக் கையெழுத்துச் சுவடி ஆலூர் என்ற சிற்றூரில் அகப்பட்டது. அந்நுலைக் கண்டு அகமகிழ்ந்தார் முத்துசாமிப் பிள்ளை; அதற்குரியவராகிய நாயக் கரை எல்லீசரிடம் அழைத்துச் சென்றார். அவர் தேம்பாவணியை ஆசையோடு ஏற்று, அதன் பிரதி யைத் தக்க விலை கொடுத்துப் பெற்றுக் கொண்டார். அருந் தமிழ்ச் சுவடிகளைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் எல்லீசர் சிறந்த ஆர்வமுடைய ராயிருந்தார் என்பதற்கு இதுவொன்றே போதிய சான்றாகும்.

எல்லீசர் தமிழ்ச் செய்யுளும் இயற்றியதாகத் தெரிகின்றது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது நமசிவாயப் பாட்டே. நமசிவாயத்தைப் பற்றி ஒன்து பாட்டுப் பாடியுள்ளார் எல்லீசர்.

“சர்வ வல்லமையுள்ள தெய்வமே! பேரான்த வடிவாய பெருமானே! பரந்த உலகமெல்லாம் பற்றியானும் பரமனே! இம்மண்ணுலகத்தையானும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் வாங்குவர். ஆனால் அரசர்க்கெல்லாம் அரசனைய் விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாகப் பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தைவிட்டு, என் உள்ளத்தில் ஊறி எழுகின்ற அன்பினையே.

உனது திருவடியிற் காணிக்கையாகச் சொரிகின் ரேன் ” என்ற கருத்தை யமைத்து எல்லீசர் பாடுகின்றார்.<sup>7</sup>

“ நமசிவாய என்னும் ஐங்கெழுத்து சைவ சமயத்தார் போற்றும் தாரக மந்திரம் ஆயிற்றே ! அதனை எவ்வாறு கிருஸ்தவராகிய எல்லீசர் கையாளலாம் ” என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை கூறும் வாயிலாக முத்துசாமிப் பிள்ளை நமசிவாயப் பாட்டுக்கு விருத்தியுரையொன்று இயற்றி எல்லீசர் கருத்தை விளக்கிக் காட்டினார் என்பார். “என்றென்றும் நிற்கும் ஏக கடவுட்கு, நன்றென்று இதோ புரிந்தேன் நமஸ்காரம் ” என்பதே நமசிவாய என்ற சொல்லின் பொருள் என்பது முத்துசாமியார் கொள்கை. சிவம் என்ற சொல்லுக்கு நன்மை என்னும் பொருள் உண்டு. அதுபற்றியே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே” என்ற திருவாக்கு எழுந்தது. அருக தேவனீசு ‘சிவகதி நாயகன்’ என்று சிலப் பதிகாரம் குறிக்கின்றது. நற்கதியளிக்கும் நாயகனையே சிவகதி நாயகன் என்றார் இளங்கோவடிகளும். எனவே எந்நலமும் தரும் இறைவனையே சிவ நாமத்தால் எல்லீசரும் குறித்தார் என்பது இனிது விளங்குவதாகும்.

<sup>7</sup> சிற்றிறைவர் இவ்வுலகுள் சிறியோரின் சிறுபொருளில் வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள பற்றிறைவன் நீதிறையை வாங்காயே ஆனதினால் சொற்றிறைவிட் டட்டிறையைச் சொரிவேனே நமசிவாய. என்பது அப்பாடல்.

தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைந்திருந்தார் எல்லீசர். ஆயினும் அவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் நூல் வடிவாக எழுது முன்னாமே முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரைக் கண்ணுரக கண்டுவர விரும்பினார் ; அரசியலாரிடம் விடுமுறை பெற்று மதுரைக்குச் சென்றார். அங்கு கலெக்டராயிருந்த பெற்றி என்பவர் மஜையில் விருந்தினராய் அமர்ந்து, மதுரை மாநகரைப் பன்முறை சுற்றிப் பார்த்தார். “பாண்டிய மன்னர் அரசு வீற்றிருந்து அருங் தமிழை ஆதரித்த நகரம் இதுவன்றே ? கலைப்பயில் தெளிவும், கட்டுரை வண்மையும் வாய்ந்த புலவர் பல்லாயிரவர் சங்கத்தின் வாயிலாகத் தமிழ் வளர்த்த தனி நகரம் இதுவன்றே ?

“ புலவர் நானிற் போருந்திய பூங்கோடு  
வையை என்ற பொய்யாக் குலக்கோடு ”

என்று இளங்கோவடிகள் பாடிய ஆற்றங்கரையில் அமைந்த அழகிய நகரம் இதுவன்றே ?” என்று எண்ணி எண்ணி விம்மிதமுற்றார் ; கடைச் சங்கப் புலவர்களில் தலைசிறந்து விளங்கிய நக்கீரரைத் தனிக் கோயிலில் அமைத்து வழிபடும் மதுரைத் தமிழரது ஆர்வத்தைப் போற்றினார்.

இங்னம் மதுரையம்பதியைக் கண்டு புதியதோர் ஊக்கமுற்ற எல்லீசர் ஒருநாள் இராமநாதபுரம் என்னும் சேதுநாட்டைக் காணச் சென்றார். அங்கு தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தைக் கண்டு நெஞ்சுருக்கினின்றார். “இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்ப ரென்றெண்ணவோ இடமில்லையே ” என்ற பாட்டை உருக்கமாகப்

பாடினார். பின்பு அவ்வூரில் காண்தத்தக்க இடங்களை எல்லாம் கண்டு, நன் பகவில் தம் இருப்பிடம் போந்து உணவருந்தினார். சிறிது நேரத்தில் அவ்வணவிலே கலங்திருந்த நஞ்சு அவர் குடலை அறுப்ப தாயிற்று. மாற்றுக் கொடுக்கவல்ல மருத்துவர் யாரும் அவ்வூரில் அகப்படவில்லை. எல்லீசர் துயருற்றுத் தூடித்து உயிர் துறந்தார்.

சென்னையிலும் மதுரையிலும் இருந்த அவருடைமைகளை அரசாங்கத்தார் நியமித்த அதிகாரி ஒருவர் ஏலமிட்டார். பெற்றியின் பங்களாவில் எல்லீசரது ஆராய்ச்சிக் குறிப்பமைந்த பொது கள் ஓர் அறையில் நிரம்பி பிரூந்தன. அத்தமிழ்ப் பொதிகளை அதிகாரி ஏலம் கூறினார். பாண்டியர் தமிழ்வளர்த்த பழம்பதியில் அவற்றைத் தீண்டுவார் யாருமில்லை. பெற்றியின் பங்களாவில் அடுப்பாரும் எடுப்பாருமின்றி அவலமாய்க் கிடந்த ஆராய்ச்சித் தாள்களை அவர் சேவகர் பலநாள் அடுப்பெரித்து இடத்தைக் காலி செய்தாராம்.<sup>8</sup> “யாரறிவார் தமிழ் அருமை” ..... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... “மதுரை முதூர் நீர் அறியும் நெருப்பறியும்” என்று பாடிய புலவர் வாக்கு பலித்ததே !

8. “Arriving in India as a young civilian in 1796, he early devoted himself to the study of the languages, history and antiquities of the land in which his lot was cast. When his task was almost completed, he undertook a journey to Madura, the Athens of the South, for the elucidation of some minor details and resided for some time with Mr. Rous Petre, the Collector of the District. During a short excursion to Ramnad, he accidentally swallowed some poison and died on March 10, 1819. His ordinary tangible property was sold by auction at Madura and Madras under instructions from the Administrator-General, but all his papers were lost or destroyed. It used to be currently reported that they served Mr. Petre's cook for months to kindle his fire and singe fowls” — Indian Antiquary Vo. IV. p. 220.

## 5. ரேனியஸ் ஜியர்

தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருங் தொண்டு புரிந்தவருள் ஒருவர் ரேனியஸ் ஜியர். அவர் பிரத்யா தேசத்திலே பிறந்தவர். அவர் தந்தை அந்நாட்டுப் பட்டாளத்தில் ஒரு பதவி பெற்ற வீரர். இளமையிலேயே தந்தையை இழுந்த ரேனியஸின் உள்ளம் கிருஸ்தவ வேத நெறியிற் குனிந்தது. இருபத்திரண்டாம் வயதில் அவர் அவ்வூர்க் கிருஸ்தவ சங்கத்தைச் சேர்ந்தார்.

அடுத்த ஆண்டில் ஆங்கில நாட்டுச் சர்ச்ச முறைச் சங்கம்<sup>1</sup> அவரைப் பணிசெய்ய அழைத்தது. அதற்கிணங்கி ஆங்கில நாட்டிற் போந்து அவர் சில காலம் தொண்டு புரிந்தார்; பின்பு அச்சங்கத் தின் சார்பாகச் சென்னையில் வந்து சேர்ந்தார்.

தமிழ் நாட்டில் சிறப்பாக கிருஸ்தவப்பணி செய்யக் கருதிய ரேனியஸ் ஜியர் தமிழ்மொழியை விரைந்து கற்றார். ஐந் தாண்டு சென்னையில் தொண்டு செய்த பின்னர் சங்கத்தார் அவரைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினார். அங்கு அவர் தமிழறிவு வளம் பெற்றது; தமிழ்ப் புலமை வாய்ந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயரை அடுத்துப் பதினாற்கு ஆண்டு நன்னால் முதலாய இலக்கணங்களை முறையாகக் கற்றுணர்ந்தார். இனிமையாகப் பேசுங் திறம் அவர்க்கு இயல் பாகவே அமைந்திருந்தது. பிற மதத்தினரும் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டார்கள்.

---

<sup>1</sup> சர்ச்ச முறைச் சங்கம் — C. M. S. Mission.

திருநெல்வேலி நகரத்தில் வாரங்தோறும் அவர் சொற்பொழிவு நிகழ்ந்தது. அதைக் கேட்ட இந்துக்களிற் பலர் நற்கலைப் பயிற்சியில் நாட்ட முற்றுர்கள்.<sup>2</sup>

தமிழ் நாட்டில் ஆண்களைப் போலவே பெண் களும் கல்வி கற்றல் வேண்டும் என்பது ரேனியஸ் ஐயரின் கொள்கை. பெண்களுக்குக் கல்வி பயிற்றுவதற்காகப் பாளையங்கோட்டையில் அவர் ஒரு பாடசாலை நிறுவினார். முப்பத்தாறு மாணவிகளோடு தொடங்கிய கல்லூரி இன்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அக்காலத்தில் தமிழ்க் கிருஸ்தவர்கள் ஒத்துவந்த சத்திய வேத நூலைத் திருத்திப் பதிப்பிக்கக் கருதினர் சென்னை பைபிள் சங்கத்தார்; அதற்குத் தக்க தமிழ்ப் புலமை வாய்ந்தவர் ரேனியஸ் ஐயரே எனக் கருதி அவரை வேண்டிக்கொண்டார்கள். ஐயர் அப்பணியிலே புகுந்து ஆராய்ந்த பொருது, முந்திய தமிழ் வேதநூலைத் திருத்துவதை விடப் புதிதாகப் பைபிளை மொழி பெயர்த்தலே பொருத்தமுடையதாகத் தோன்றிற்று. பதம் பத மாக எடுத்துப் பைபிள் நூலை மொழி பெயர்க்கும் முறை சிறந்த தன்று என்றும், வேதப் பொருளைத்

<sup>2</sup> He is bold, impressive, vivid, cheerful in his whole appearance, happy in his illustrations, and a master not only of their language (Tamil) but of their feelings and views."

தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்த மொழி பெயர்ப்பே ஏற்றமுடையதென்றும் அவர் கருதினார். அவ்வண்ணமே பன்னீராண்டு முயன்று ஆதி நூல்களுக்கு இணங்கப் புதிய ஏற்பாடு முழு வதும் மொழி பெயர்த்து முடித்தார். அவர் மொழி பெயர்த்த நூலைப் பரிசீலனை செய்தது சென்னைப் பைபிள் சங்கம். வேத வாக்கை ஒல்லும் வகையில் அடுக்குப் பிறழாமல் அப்படியே பெயர்த் தமைத்தல் வேண்டும் என்பது சங்கத்தார் கொள்கை. ஆதலால் ரேனியஸ் ஜீயரின் மொழி பெயர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் இலக்கணம் கற்கும் மாணவர்களுக்கு அந்நாளில் நன்னால் ஒன்றே சிறந்த சாதனமாக இருந்தது. நல்லாசிரியர் ஒருவரை யடுத்து அந்த நூலைப் பாடங் கேட்டல் அக்காலத்து வழக்கம். ஆனால் அது எல்லோர்க்கும் இயலவில்லை. கிருஸ்தவ சமயத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்ட அன்பர்கள் எளிதாகத் தமிழிலக்கணத்தைக் கற்றுப் பிழையறப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று ரேனியஸ் ஆசைப்பட்டார்; அதற்கு ஏற்ற வகையில் ஓர் இலக்கணம் எழுதினார். அது வீரமா முனிவர் இயற்றிய கொடுந்தமிழ் இலக்கணத்தைத் தழுவி எழுந்ததாகும். எழுத்தியல், சொல்லியல், தொடரியல் என்னும் மூன்று பகுதிகளையுடைய இவ்விலக்கணத்தில் தொடரியல் விரிவாக எழுதப் பட்டிருக்கின்றது. எழுவாய், பயனிலை முதலிய வாக்கிய உறுப்புக்கள் உரை நடையில் அமையும்.

பான்மையை ஆசிரியர் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ் நாட்டில் போப்பையர் இலக்கணம் தோன்றுவதற்கு முன்னே ரேனியஸ் ஐயர் இலக்கணமே நன்னாலுக்கு அடுத்த வரிசையில் சிறந்து விளங்கிறது.

தமிழில் அவர் எழுதிய வசன நூல்கள் பல வாகும். உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறம் அவரிடம் அமைந்திருந்தது. அவர் இயற்றிய வசன நூல்களில் அழகுண்டு; இனிமையுண்டு; நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் கூறும் வனப்பும் உண்டு. ‘சமயசாரம்’ முதலிய நூல்களில் அவர் நடையின் பண்புகளைக் காணலாம்.

இத்தகைய தமிழ்த் தொண்டராகிய ரேனியஸ் ஐயரின் ஆர்வத்திற்குச் சான்றாக நெல்லீல நாட்டில் இன்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. பாளையங்கோட்டையின் முகப்பிலே அமைந்து அணி செய்கின்ற கிருஸ்தவக் கோயில் ரேனியஸ் ஐயரின் முயற்சியாலேயே கட்டப்பட்டது.<sup>3</sup> அதற்கு இந்துக்களும் இல்லாமியரும் பொருளுத் தவி செய்தார்கள். பாளையங்கோட்டையில் வாழ்ந்த

<sup>3</sup> The Trinity Church was built by public subscription through the exertions of C. E. Rhenius in 1826. The expenses of lighting the Church are still met from the proceeds of land which Vengu Mudaliyar presented to the Mission.

வெங்கு முதலியார் என்ற பெருஞ் சௌல்வர் சிறந்த நன்கொடை வழங்கினார்.

இன்னும் இக்காலத்தில் நெல்லை நாட்டில் சிறப் புற்று விளங்கும் டோனூர் என்னும் ஊரை உண்டாக்கியவர் அவரே. புலியூர் க்குறிச்சி என்பது அதன் பழம் பெயர். ரேனியஸ் ஜூயர் அவ்வூரிலுள்ள காலியிடங்களை விலைக்கு வாங்கி அங்கு கிருஸ்தவர்களைக் குடியேற்றினார். பிரத்யா தேசத்தைச் சேர்ந்த பிரபு ஒருவர் அக்கிரையத் தொகையை நன்கொடையாக அளித்தார். டோன் என்பது அவர் பெயர். அவர் வழங்கிய நன்கொடை என்றும் விளங்கும் வண்ணம் அவ்வுருக்கு டோனூர் என்று ரேனியஸ் பெயரிட்டார்.<sup>4</sup>

ரேனியஸ் ஜூயர் பிடித்த கொள்கையைச் சாதிக்கும் பெற்றி வாய்ந்தவர்; தாம் மெய்யாகக் கண்ட வற்றை வற்புறுத்தும் முறையில் இறையளவும் தளர்பவர் அல்லர். அவர்மனத்தை மாற்ற ஏவராலும் இயலாது. சமயக்கொள்கையில் அவருக்கும் சர்ச்ச முறைச் சங்கத்தார்க்கும் கருத்து வேற்றுமை உண்டாயிற்று. நாளடைவில் அது வேறுன்றி வலுத்தது. சங்கத்தார் பலவாறுக முயன்றும் அவரைச்

<sup>4</sup> In 1827 Rhenius purchased a site formerly known as Pooliyur kurichy with money subscribed by a devout Prussian gentleman Count Dohna of Schledin, and Called it after him Dohnavur.

சரிப்படுத்த முடியவில்லை. வேறு வழியின் றி அவரை வேலையினின் று விலக்கினார். அதைக் குறித்து ரேனியஸ் சிறிதும் கவலைப்படவில்லை; தனிப்பட்ட நிலையில் தன்தொண்டுகளைத் தடையின் றிச் செய்து கொண்டிருந்தார். பலர் பொருளுதவி செய்து அவரை ஆதரித்தார்கள். திருநெல்வேலி கிருஸ்தவ சமூதாயத்தில் பிளவு ஏற்பட்டது. ரேனியஸ் ஐயரைச் சேர்ந்தவர்கள். மேல் பக்கத்தார் என்றும், சர்ச்சு முறைச் சங்கத்தார் கீழ்ப்பக்கத்தார் என்றும் பெயர் பெற்றார்கள். கட்சி நாளுக்கு நாள் முறுகிற்று. அங்கிலையில் ரேனியஸ் ஐயரின் உடல் நவீவுற்றது. நாற்பத்தெட்டாம் வயதில் அவர் இவ்வுலகவாழ்வை நீத்தார். அவர் திறமையை அறிந்தோரெல்லாம் ஆரூத் துயருற்றனர். அவர் ஆதரவால் வாழ்ந்தோரெல்லாம் பழுமரம் இழந்த பறவை போல் பதைத்து வாடினார்.

“அனைசிகர் அன்பும் யேசுவின் அருளும்  
அவனியின் பொறையும் விண்கட்ரோன்  
தனைங்கர் ஓனியும் மலைங்கர் வலியும்  
தழைத்திட வாழ்ந்துநன் மொழியால்  
கனைகழல் வேந்தர் முதலினேர்க் கறிவு  
காட்டிநற் கதியினைச் சார்ந்தான்  
தனையா வையம் இன்றிநற் கலைகள்  
தேர்ந்த இரேனியூ சென்போன்”

என்று அவர் ஆசிரியராகிய கவிராயர் சரமகவி பாடினார்.

## 6. வேதநாயகம் பிள்ளை

தமிழ் நாட்டிலே தோன்றிய நல்லியற் கவிஞருள் ஒருவர் வேதநாயகர். அவர் ஆங்கில நால்களை ஆர்வமுறக் கற்றறிந்தவர்; இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனங்களால் நாட்டியவர்; தமிழில் நாவல் என்னும் நவீனக் கதை இயற்றுவார்க்கு வழி காட்டியவர்.

இத்தகைய வித்தகர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள குளத்தூரிலே பிறந்தார். அவர் பிறந்த குலமும், பெற்ற நலமும் ஒரு<sup>1</sup> சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். “கொங்குராயர் கோத்திரம் அதனில், வந்தவதரித்த செந்தமிழ்க்குரிசில்” என்று அவரைப் பாயிரத்திற் பாராட்டி ஞர் மகா வித்வான் மீண்டசிசுந்தரம் பின்னை.

இளமையிலேயே வேதநாயகரிடம் விளங்கிய ஆங்கிலப் பயிற்சியையும், ஆன்ற பண்பீஜையும் அறிந்த அரசியலாளர் அவரை ஜில்லாக் கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக அமைத்தனர். அப் பணியில் அவர் காட்டிய திறமை துரைத்தனத்தாரது கருத்தைக் கவர்ந்தது; அதன் பயனுகத்தரங்கம்பாடியில் முனிசீபாக நியமிக்கப்பெற்றார். அப் பணியை ஏற்று நீதி பரிபாலனம் செய்யுங்கால் உற்றார் என்றும் மற்றார் என்றும் அவர் உணர்ந்து தில்லை; கீழோர் என்றும், மேலோர் என்றும்

---

<sup>1</sup> நீதி நாலின் சிறப்புப்பாயிரம் — மகா வித்துவான் மீண்டசிசுந்தரம் பின்னை பாடியது.

கருதியதில்லை; இச்சகம் பேசும் கொச்சை மாக் களுக்கு இடங் கொடுத்ததில்லை. வழக்கின் தன் மையை உள்ளவாறுணர்ந்து முடிவு செய்வதே அவர் வழக்கம். இத்தன்மை வாய்ந்த வேதநாயகரை நீதிமான் என்று எல்லோரும் புகழ்வாராயினர்.

தரங்கம்பாடியிலிருந்து வேதநாயகர் சீர்காழிக்கு முனிசீபாக மாற்றப்பட்டார். அப் போது நற்றுமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் மகா வித்வான் மீனட்சிசுந்தரம் பிள்ளை அங்குப் போந்து சில காலம் தங்கியிருந்தார். உணர்ச்சியொத்த அறிஞர் இருவரும் சிலநாளில் சிறந்த நண்பர் ஆயினர். அவ்வூர்ப் பெரியோர் விரும்பிய வண்ணம் மகா வித்வான் சீகாழிக் கோவை என்னும் பிரபந்தம் இயற்றினார். அக் கோவை சீர்காழிச் சிவன் கோயிலில் உள்ள வலம்புரி மண்டத்தில் வாசித்து அரங்கேற்றப் பட்டது. வேதநாயகர் நாள்தோறும் வந்து கேட்டு இன்புற்று அக் கோவையின் நயங்களையும், பிள்ளையவர்களின் புலமைத்திறத்தையும் பாராட்டிப் பலகவிகள் பாடினார்.

நன்னெறியில் நாட்டம் உடைய வேதநாயகர் அவ்வெப்போது தம் மனத்தில் அரும்பிய கருத்துக் களைப் பாட்டாகப் பாடி வைத்திருந்தார்; அப் பாடல்களை மகா வித்வானிடம் படித்துக் காட்டி அவர் அளித்த சிறப்புப் பாயிரத்தோடு நீதிநூல்

என்னும் பெயரால் வெளியிட்டார். அங் நாலில் வேதநாயகர் பரோபகாரம் முதலிய அறங்களைப் பாராட்டுகின்றார்; பஞ்சமா பாதகங்களைக் கடிந் துரைக்கின்றார். பரிதானம் பெறுவோரையும், பற்றுள்ள முடையோரையும் பரிகசிக்கின்றார். நல்லரசின் தன்மையையும் வல்லரசின் தன்மையையும் அவர் விளக்கிக் காட்டும் பான்மை நன்கு அறியத்தக்கதாகும். “நன் னென்றி வழுவாத மன்னர்க்கு நாடெல்லாம் அரண்மனை; மன்னுயிர் எல்லாம் அவர் நற்படை; அன்னர் மனமெல்லாம் அவர் வீற்றிருக்கும் அரியாசனம். ஆனால் கொடுங் கோல் மன்னர்க்குக் குடிகளே பகைவர்; அவர் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி; மாளிகையே மயானம்” என்று வேதநாயகர் பாடியுள்ளார்.

சீர்காழியில் வாழ்ந்த காலத்தில் வேதநாயகர் இசைப் பாட்டிலே விருப்பம் உற்றார். தென்னட்டு இசைத் தமிழின் வரலாற்றில் சிறந்ததோர் இடம் பெற்று விளங்குவது சீர்காழிப் பதியாகும். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்” பிறந்த ஊர் சீர்காழியே. கம்பர் அருளிய இராமாயணத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடி அழியாப் புகழ்பெற்ற அருணசலக்கவிராயர் வாழ்ந்ததும் அப்பதியே. தில்லை மன்றத்தில் திருநடம்புரியும் இறைவனைத் தெள்ளிய தமிழ்ப் பாட்டாற் போற்றிய முத்துத் தாண்ட வரை ஈன்றதும் அவ்வுரே. இத்தகைய சீர்காழியின் மருங்கேயமைந்த ஊர்களும் இசை மணம்

வாய்ந்தவனவாகும். “பண்ணேடு இசைபாடும் அடியார்க்கு மறுமை இன்பழும் இம்மை யின்பழும் தரும் மணிகண்டன் மருவும் இடம்” என்று திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்ந்த புள்ளி ருக்கு வேலூர்<sup>2</sup> சீர்காழிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இன்னும் நற்றமிழ்ப் பாடல்களை ஒற்றுத்துப் பாடும் வண்ணம் திருஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றுளம் ஈந்தருளிய கோலக்காவும் சீர்காழியை அடுத்துள்ளது.

இத்தகைய சீர்காழியிலிருந்து மாழூரத்திற்கு முனிசோக மாற்றப்பட்டார் வேதநாயகர். பழும் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இசைப் பாட்டில் ஆசையுற்றிருந்த வேதநாயகர்க்கு மாழூரத்தில் சிறந்த இசைவாணர் பழக்கம் ஏற்பட்டது. ‘நந்தனர் கீர்த்தனம்’ பாடிப் புகழ் பெற்ற கோபால கிருஷ்ண பாரதியார் அப்போது அவ் ழுரில் இருந்தார். அவர் பாடிய கீர்த்தனம் வேதநாயகர் உள்ளத்தைக் கவர்ந்தது. இசைப் பாட்டில் ஈடுபட்ட இருவரும் நாளடைவில் நண்பராயினர்.

மாழூரத்தில் வேதநாயகர் நீதிபதியாக இருந்த போது வல் வழக்குகள் நீதி மன்றத்திலே வரக்கண்டு மனம் வருந்தினார். அவ் வழக்கின் தன்மைக்கு அவரே ஒரு சான்று காட்டியுள்ளார். “கரமிலான் ஒருவன் வாதியைப் பிடித்தான்; காவிலான் அவனை உதைத்தான்; வாயிலான் அவனைக் கடித்தான்; இப்படிப் பிடித்து, உதைத்து, கடித்தவர் மீது வாதி வழக்குத் தொடுத்தான். அவனுக்காக

<sup>2</sup> புள்ளிருக்குவேலூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோவில் என வழங்கும்.

விறு விறுப்புடன் வாதாடினர்கள் வக்கீல்கள்.  
இவ்வாறு,

“தொண்டை கிழித்துக் கொண்டு  
சண்டை செய்யும் வக்கீல்கள்  
அண்டையில் இருந்து நம்  
மண்டையை உடைத்தால் —  
ஆண்டவைனை நினைப்ப தெப்போது நெஞ்சே!  
ஜெயன் பதத்தை நினைப்ப தெப்போது நெஞ்சே”

என்று அவர் பாடுகின்றார்.

தெய்வ சாட்சியாக நீதி பரிபாலனம் செய்து வேதநாயகர் அடைந்த பெரும் புகழைக்கண்டு பொருமை கொண்ட சிறியோர் சிலர் மேலதிகாரிகளிடம் கோரும் பொய்யும் சொல்லிக் குழப்பம் விளைவித்தார்கள். அன்றார் சிறுமையை ஒரு பாட்டாகப் பாடி ஆண்டவனிடம் முறை விட்டார் வேதநாயகர். “நல்லவர்களெல்லாம் நாட்டை விட்டு அகன்றார்; ஞான சூனியரெல்லாம் நமக்கு அதிபதி என்றார். ஆகாத காலம் இது; அசடர் தலையெடுத்தார். பூவிற்ற கடையிலே புல் விற்கத் தொடங்கி விட்டார். என்ன வந்தாலும் மனமே — ஜெயன் இருக்கையில் என்ன விசனமே” என்னும் கீர்த்தனம் பாடிக் கவலையற்றிருந்தார். இறுதியில் அறம் வென்றது; அழுக்காறு வேற்று வீழ்ந்தது.<sup>3</sup>

<sup>3</sup> As District Munsif, he (Vedanayagam Pillai) was very popular and discharged his duties with great credit and ability, at a time when Munsifs of the present type were rare. He was distinguished also for his independence; he once declined to put up with the treatment accorded to him by a Judge, who was then well-known for his ediosyncrasies and who is now practising in the Madras Bar.

அப்பொழுது தஞ்சை நாட்டிற் கடும் பஞ்சம் வந்துற்றது. அதன் கொடுமையைக் கண்ட வேதநாயகர் நெஞ்சுருகிப் பாடினார். “ஐயோ! மண்ணில் அநேகர் என் கண் முன்னே மாய்ந்தார்; எண்ணிறந்தவர் சருகுபோல் காய்ந்தார்; கண்ணிருண்டு களைத்து உடல் ஓய்ந்தார்; ஆண்டவனே உன்னையன்றியாரே துணையாவார்” என்று முறையிட்டார். ஒல்லும் வகையால் பசியின் கொடுமையைத் தணிப்பதற்குத் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் செலவிட்டு மாழூர் நகரின் பல பாகங்களில் கஞ்சிச்சாலைகள் அமைத்தார். அங்கு வார்த்த கஞ்சியைப் பருகி மனங்குளிர்ந்து அவரை வாயார் வாழ்த்திய ஏழை மாந்தர் பல்லாயிரவர். அவ்வறப் பணியைக் கண் குளிரக் கண்ட பாரதியார் வேதநாயகரை வியந்து ‘நீயே புருஷமேரு’ எனத் தொடங்கும் கீர்த்தனம் பாடினார். பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களுள் இவ்வொன்றே நரஸ்துதி<sup>4</sup> என்றால் வேதநாயகர் பெருமை இனிது விளங்குமன்றே ?

அக்காலத்தில் மாழூரத்துக்கு அண்மையிலுள்ள திருவாடுதுறை ஆதினத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் சீலர் தலைவராக விளங்கினார். கற்றவரும், பொருளற்றவரும் அவர் ஆதரவை நிரம்பப் பெற்றனர். கலைக் கோயிலாகவும்,

<sup>4</sup> கோபாலகிருஷ்ண பாரதியார்—டாக்டர், சாமினாதய்யர் எழுதி யது. பக். 61.

கருணையின் நிலையமாகவும் திகழ்ந்த தேசிக மூர்த்தி யிடம் வேதநாயகர் மிகவும் ஈடுபட்டார்;

“ஏனென்று கேட்பவர் இல்லாத் தமிழை இனிதளிக்க நானென்று கங்கணம் கட்டிக்கொண்டாய்தின்த நாளிலத்தே”<sup>4</sup>

என்று அப்பெரியாறைப் பாராட்டினார்.

பஞ்ச காலத்தில் அத் தேசிகமூர்த்தி பசித் தோர் முகம் பார்த்துப் பரிவுடன் உணவளித்தார். இவ்வாறு வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் வாசகத்தை மெய்ப்பித்த பெரியாறை வேதநாயகர் மனமாரப் போற்றினார்.<sup>5</sup>

கிருஸ்தவ மதத்தில் வேதநாயகர் சிறந்த பற்றுடையவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளுதல் தவறு என்பது அவர் கொள்கை. பாரத நாட்டிலுள்ள பல சமயவாதிகளும் சமரச உணர்ச்சியோடு பணி செய்தல் வேண்டும் என்பது அவர் ஆசை. இக் கருத்துக் கொண்டு அவர் பாடிய கீர்த்தனங்கள் பலவாகும்; அவற்றைத் தொகுத்துச் ‘சர்வசமய

<sup>4</sup> நேரோன்று மில்ஸப் பிரமணி யாதிப நின்னைப் பல்லோர் காரென்று சொல்வார்துக் காரும் வஞ்சித்ததுக் காலத்திலே ஊரென்றும் வாழ அறுசுவை புண்டி உதவி உந்தன் பேரென்றும் நிற்கச் செய்தாய் உனைக் காரெனல் பேதமையே. என்பது அவர் பாட்டு.

சமரச கீர்த்தனம், என்னும் பெயரால் வெளி யிட்டார்.

பிறசமயத்தாருடன் வேதநாயகர் வேற்றுமையின்றிப் பழகினார். சைவ சமயத்தைப் போற்றி வளர்ப்பதற்காகத் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு வேதநாயகர் அடிக்கடி சென்று வந்தார். இன்னும், சைவ சமயத்தில் சிறந்த ஆர்வ முடையவரும், திருவாவடுதுறை ஆதின வித்துவா னும் ஆகிய மீட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகரின் ஆருயிர் நண்பர். வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவனுக அமைத்து அம் மகா வித்வான் ஒரு கோவை<sup>6</sup> பாடினார். குளத்தூர் வேதநாயகர் மீது பாடப்பட்ட கோவையாதலால் அது குளத்தூர்க் கோவை என்று பெயர் பெற்றது. அக் கோவையில் ‘தன்னேரிலாத தமிழ் வேதநாயகன்’ என்றும், ‘நூல் ஆய நோற்ற மதிவேதநாயகன்’ என்றும் அவர் பெருமையை மகா வித்துவான் பாடியுள்ளார்.

தமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் வேதநாயகர். நல்ல எண்ணங்கள் இளமையிலே நங்கையர் மனத்திற் பதியவேண்டும் என்பது அவர் ஆசை. இக் கருத்துக்கொண்டு எழுந்தது ‘பெண்மதிமாலை’ என்னும் நூல். வேதநாயகர் தம் பெண் குழந்தைகள்

<sup>6</sup> இக்கோவை சானாற்று முட்பத்தெட்டுச் செய்யுள்களை உடையது.

படிப்பதற்காக அதனை எழுதினார் என்று தெரி கின்றது. பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பவின்றி வேவலீ செய்தல் வேண்டும் என்றும், வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி என்றும், இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் நலமே செய்தல் வேண்டுமென்றும், மாதா பிதா குரு தெய்வம் இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்றும் பெண்மதி மாலை<sup>7</sup> கூறுகின்றது.

பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதைப் பல கட்டுரைகளாலும் எடுத்துரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண் மானம் முதலிய வியாசங்கள் பெண்மதி மாலையிற் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதற்குள்ள நியாயங்களைப் பெண் மானம் என்னும் வியாசம் விளக்குகின்றது.

வேதநாயகர் வசன நூல்களும் சில இயற்றினார். அவற்றுள் தலை சிறந்தது ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்றும் கற்பணிக் கதையேயாகும். அதுவே தமிழில் எழுந்த முதல்

<sup>7</sup> மதியிது மதியிது பெண்ணே—புண்ய வதியல்ல வோநல்ல மகராஜி கண்ணே.

- |   |       |
|---|-------|
| வேலைக்கு நீ சினுங்காதே — ஒரு            |       |
| ரூலைக்குள் புகுந்து நீ — முனுமுனுக்காதே | — மதி |
| [1] வீட்டுக் கதிபதி நீயே — வெளி         |       |
| நாட்டுக் கதிபதியுன் — நாயகன் கேயே       | — மதி |
| புண்ணியம் செய்யலாம் நாளை என             |       |
| எண்ணி யிராதே — இது நல்ல வேளை.           | — மதி |

நவீனக் கதை (நாவல்) என்று சொல்லப்படுகின்றது. பிரதாபன் கதை நகைச் சுவை நிரம்பியது; படிப்போர் மனத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் பண்புடையது; மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது; நல்ல பழக்கங்கள் பரவ வழிகாட்டுவது; கதாநாயகனுகிய பிரதாபனது கள்ளங்கபடற்ற உள்ளம் நம் கருத்தைக் கவர்கின்றது. அவன் தாயாகிய சுந்தரமும், மனையாளாகிய ஞானம் பாரும் மதிநலம் வாய்ந்த மங்கையர் குலத்திற்கு அணிகலன்களாக விளங்குகின்றார்கள். சுருங்கச் சொல்லின் அந் நவீனம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருஞம் கதையாகும். அக் கதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது.<sup>8</sup>

பதினைந்து ஆண்டுகள் வேதநாயகர் முனிசீபாக வேலை பார்த்தார்; அவ்வேலையின் கடுமையால் உடல் தளர்ந்தார்; அரசியலார் அனுமதி பெற்று வேலையினின்று விலகினார்; பின்பு தமிழ்க் கலைகளிலே பொழுதபோக்கினார். மாழூரம் நகரசபைத் தலைவராக அமர்ந்து நற்பணிகள் பல செய்தார்; ஞானசுந்தரி என்னும் நாவல் இயற்றி வெளியிட்டார்; கடைசியாக “சத்திய வேத கீர்த்தனை” என்னும் இசைப் பாட்டியற்றி அறுபத்தைந்தாம் வயதில் ஆண்டவன் அருளிலே கலந்தார்.

<sup>8</sup> “I wish he could have lived to have seen Pratapa Mudaliar in English (the first hundred pages of which are now printed)— Mr. G. Mackenzie Cobban's letter dated 26th July 1889 to Vedanayagam's son.—(Pratapa Mudaliar charitram 11th edition, Ap. p. 5.

## 7. (H. A.) கிருஷ்ண பிள்ளை<sup>1</sup>

தென் தமிழ் நாடாகிய நெல்லீல் நாடு மேஜீல் நாட்டு அறிஞர் பலரைத் தமிழ்த் தொண்டராக்கிய பெருமையை உடையதாகும். இத்தாலிய தேசத்து வித்தகராகிய வீரமாழனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிப்படை கோவியது நெல்லீல் நாடு. பெருங் தமிழ்த் தொண்டராகிய போப்பையருக்குத் தமிழறிவு ஊட்டியது நெல்லீலநாடு. மொழிநூற் புலமையில் தலை சிறந்த கால்நுவெல் ஜயர் வாழ்ந்த தும் நெல்லீல் நாடே.

இங்னம் பிற நாட்டு அறிஞரைத் தமிழ்ப் பணியில் உய்த்த தென்தமிழ் நாட்டில் ரெட்டியார் பட்டி என்ற சிற்றூர் ஒன்று உண்டு. அவ்வுரிலே தொன்றினார் கிருஷ்ணபிள்ளை. அவர் வேளாளர் குலத்தினர்; வைணவ மதத்தினர். இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும் சமய நூல்களையும் அக்கால முறைப்படி அவர் நன்றாகக் கற்றார்.

அப்பொழுது நெல்லீல் நாட்டில் கிருஸ்தவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்து சிறந்த சமயத் தொண்டு செய்துகொண்டிருந்தன. சர்ச்ச முறைச் சங்கத்தின் சார்பாகச் சார்சந்தர் என்னும் சீலர் சிறந்த பணி செய்தார். வேத விளக்கச் சங்கத் தின் சார்பாகக் கால்நுவெல் ஜயர் பெருங்தொண்டு

<sup>1</sup> Henry Albert Krishna Pillai.

புரிந்தார்.<sup>2</sup> அச்சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன.

சாயர்புரம் என்ற சிற்றூரில் போப்பையர் ஒரு கல்லூரி அமைத்துக் கண்ணும் கருத்துமாய்க் காத்துவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப் பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமை வாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்நீரெல் ஐயரைச் சார்ந்தது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ணபிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்றிருந்தார் கிருஷ்ணபிள்ளை; அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னாலை முறையாகப் பாடங் கேட்டிருந்தார்; சமய நூல்களைக் குல வித்தையாகக் கற்றிருந்தார். இத் தகைய தகுதி வாய்ந்தவரைக் கால்நீரெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.

சாயர்புரத்தில் வேலை யேற்றுத் தமிழ்ப் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ணபிள்ளையின்

<sup>2</sup> Bishop Sargent of the Church Mission Society (C. M. S.). Bishop Caldwell of the Society for the Propagation of the Gospel (S. P. G.)

வைணப் பற்று மெல்லத் தளர்வற்றது. கிருஸ்து மத போதகர்கள் காட்டிய அன்பென்னும் பாசம் அவர் உள்ளத்தை இழுத்தது. அன்றியும் அவர் உற்றுர் உறவினர் சிலர் கிருஸ்து மதத்தை ஏற்றுக் கொண்டு அதன் செம்மையை அடிக்கடி எடுத் துரைப்பாராயினர். அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருஸ்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். மன் னுயிர்க்காகத் தன் னுயிரை வழங்கிய கிருஸ்து நாதரின் தியாகம் அவர் மனத்தைக் கவர்ந்தது. விரைவில் மனம் திரும்பி, முப்பதாம் வயதில் சென்னையில் வூள்ள மயிலைத் தேவாலயத்தில் அவர் ஞான ஸ்நானம் பெற்றுக் கிருஸ்து மதத்தில் சேர்ந்தார். கிருஸ்து நாதரை அருட்பெருங் கடலாகவும், அஞ்ஞானத்தை அகற்றும் மெய்ஞ்ஞானக் கதிரவனுகை வும், அடியார்க்காக அருந்துயருற்று ஆவி துறந்த கருணை வள்ளலாகவும் கருதி வழிபட்டார் கிருஷ்ண பிள்ளை.

கிருஸ்து மதச் சார்பாகவள் சிறந்த நூல்களை அவர் ஆர்வத்தோடு கற்றார். ஆங்கிலத்தில் ஜான் பனியன் என்பவர் இயற்றிய பாவனைசரிதம்<sup>3</sup> ‘மோட்சப் பிரயாணம்’ என்னும் பெயரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அந்நாலின் நயந் தெரிந்த கிருஷ்ண பிள்ளை அதைத் தழுவித் தமிழில் ஒரு காவியம் இயற்ற ஆசைப்பட்டார். அவ்வாசையின் பயனே இரக்கந்திய யாத்திரிகம் என்னும் காவியம்.

<sup>3</sup> The Pilgrim's Progress by John Bunyan.

பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம ரக்ஷகராகிய கிருஸ்து நாதரது அருளால் நித்திய ஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரக்ஷணி யாத்திரிகம். எனவே, கிருஸ்து நாதரே அக்காவி யத்தில் போற்றப்படும் தலைவர்.

பெருங் காவியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனை உடையதாய் இருத்தல் வேண்டும் என்பர் தமிழிலக்கண நூலோர். தமிழ் மொழியில் பெருங் காவியங்கள் சிலவுண்டு. கம்பராமாயணமும் சிலப் பதிகாரமும் இரு பெருங் காவியங்கள். தன்னிகரில்லாத் தலைவனுகிய இராமன் பெருமை இராமாயணத்தில் பேசப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் தன்னிகரில்லாத் தலைவியாகிய கண்ணகியின் செம்மை போற்றப்படுகின்றது. இவ்விரண்டும் வீரகாவியம். இவ்வுக்கில் நிறைந்திருந்த தீமையை வில்லின் ஆற்றலால் வென்று ஒழித்தான் இராமன். கற்பின் வன்மையால் மதுரையம்பதியில் செறிந் திருந்த தீமையைச் சுட்டெரித்தாள் கண்ணகி. இரக்ஷணிய காவியத்தின் தலைவராகிய கிருஸ்து நாதர் இம்மாங்கிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான் தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளி னர். ஆகவே இரக்ஷணி யாத்திரிகம் ஆத்ம தியாகத்தின் பெருமையை அறிவுறுத்தும் அருங் காவியமாகும்.

கிருஸ்து நாதரது அரும் பெருஂ தியாகத்தை அறிவதன் முன்னே, இவ்வுலகில் தீமீ புகுந்த தன்மையைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டுமாதலால் இரக்ஷணீய காவியம் தொடக்கத்தில் அதனை எடுத்துரைக்கின்றது. இறைவன் ஆதி மனிதனையும், அவன் மனையாளையும் படைத்து, நில வுகைத் தில் ஒரு வளமார்ந்த சோலையில் வாழ வைத்தார். அவ் வாழ்க்கையைக் கண்டான் சாத்தன் என்னும் அழிம்பன். அவன் பாவத்தை மணந்தவன்; பழியைப் பெற்றவன்; ஆண்டவனது சாபத்தை அடைந்தவன்; அனைவர்க்கும் ஆபத்தை விளைப்பவன். அக்கொடியவன் இறைவன் படைத்த மாநிலப் பரப்பையும், ஆற்றின் அழகையும், சோலையின் செழுமையையும், கடவின் விரிவையும் கண்டு பொருமை கொண்டான்; பூஞ்சோலை வாசிகளை வஞ்சித்து ஆண்டவன் படைத்த உலகத்தைத் தன்வசப்படுத்தக் கருதினன்; பாம்பின் உருவம் கொண்டு சோலையிற் புகுந்து இங்கிதமாகப் பேசி இருவரையும் தன் வழிப்படுத்தினன். அந் நச்சு மொழியை நம்பி இருவரும் இறைவன் இட்ட ஆகிணயை மீறினர்; மீளாத் துயரத்திற்கு ஆளாயினர். பாவத்தின் பயனுகப் பயங்கர மரணம் வந்துற்றது. சீரெல்லாம் சிதைந்தது. சிறுமை வந்துற்றது. “தற்பதம் இழந்த மாந்தர் தலையிழி சிகையேயன்றே” என்று சீரழிந்து சிறுமையுற்ற-

மாந்தரை நினைந்து இரங்கிக் கூறுகின்றார் இரகூடு ணியக் கவிஞர்.

இவ்வாறு பல்கியெழுந்த பாவத்திற்குரிய தண்டனையைத் தாம் அடைந்து, மாந்தர் குலத்தை ஈடேற்றத் திருவுளம் கொண்டார் தேவ சூமாரன்; மனித வடிவம் கொண்டு மன்னுலகில் பிறந்தார்; சொல்லாலும் செயலாலும் எல்லோர்க்கும் நன் னெறி காட்டினார்.

மன்னுயிர்பால் வைத்த அன்பினால் மரச் சிலுவை யேறினார் கிருஸ்து நாதர். அவர் சிலுவையில் ஏறவே, விண்ணுலகில் உவகை ஏறிற்று; பேயுலகில் திசில் ஏறிற்று; ஆன்றேர் அருள் வாக்கு நிறைவேறிற்று. அன்று முதல் சிலுவை மாபெருங் தியாகத்தின் சின்னமாயிற்று. பர லோகம் என்னும் முத்தி நகரத்தின் நெடிய கோபுர வாசலில் கிருஸ்து நாதரது தியாகக் கொடியைக் காண்கின்றார் கவிஞர். “நீதியும் இரக்கமும் கலந்து நிலவும் திருக் கோபுர வாசலில், கிருஸ்து நாதரது குருதி தோய்ந்த சிலுவைக் கொடி, மாந்தர் எல் லோரையும் இறைவனிடம் பரிந்து அழைக்கும் பான்மைபோல் இளங்காற்றில் அசைந்து ஆடும்” என்று கவிஞர் உருக்கமாகக் கூறுகின்றார்.

அருள் வள்ளலாகிய கிருஸ்து நாதர் காட்டிய பொறுமையும் கருணையும் வாய்ந்தவரே மெய்க் கிருஸ்தவர் ஆவர் என்பது கிருஷ்ண பிள்ளையின்

கருத்து. கிருஸ்தவப் பண்பு இந்னில் வலகில் கிலைபெற வேண்டும் என்பது அவர் ஆசை. “எப்பொழுதும் மெய்யேபேச வேண்டும்: பொய் பேசலாகாது” என்பது கிருஸ்து நாதர் அருளிய பத்துக் கட்டளைகளுள் ஒன்று. அதற்கு மாருக “நாப்பிளக்கப் பொய்யுறைத்து நவநிதியம் தேடும்” தீயோரை நோக்கிப் பரிவு கூர்ந்து பாடுகின்றூர் இரகூட்டணியக் கவிஞர்.

“அந்நியரையும் உன்னைப்போல் நேசிப்பாயாக என்னும் திருவாக்கை மறந்து, நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் மதி கெட்ட மாந்தரே! மனம், மொழி, மெய் என்னும் மூன்றின் தன்மையையும் முற்றும் அறியவல்ல மகா தேவனை ஒரு நாளும் வஞ்சித்தல் இயலாது. ஆதலால் மனத்தில் நிகழும் அழுக்காறு முதலிய குற்றங்களையும், வாக்கில் நிகழும் பொய் முதலிய தீமைகளையும், செய்கையில் நிகழும் கொலை முதலாய கொடுமைகளையும் நீக்கி இறைவன் திருவருளையடைந்து வாழ்வீராக” என்று வேண்டுகின்றூர் கவிஞர்.

இன்னேரன்ன உண்மைகளை உருக்கமாகப் பாடி மாந்தரையெல்லாம் நல்வழிப் படுத்த முயன்ற கிருஷ்ண பிள்ளை, எல்லாம் வல்ல இறைவனை ஊன்கரைந்து, உயிர் கரைந்து பாடிய பாடல்கள் இரகூட்டணிய மனைகரம் என்னும் நாவிற் காணப்படும். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும்

பாடிய திருப் பாசுரங்களின் மணம் இரக்ஷணிய மனோகரத்திற் கமழ்கின்றது. இதை வனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகிப் பூரணமாய் நிற்கும் நிலையினைக் கண்டு அதனைப் பருகுமாறு பரிந்தழைக்கும் தாயுமானவர் முதலிய ஆன்றேர் பாடல்களில் உள்ள ஆர்வம் இரக்ஷணியப் பாடல் களில் அமைந்து நம் உள்ளத்தை அள்ளுகின்றது.<sup>4</sup>

இங்கும் கிருஸ்து நாதர் பெருமையை விளக்கும் பெருங் காவியமும், அவரைப் போற்றி மன முருகுதற்கேற்ற திருப் பாசுரங்களும் இயற்றித் தமிழ் நாட்டார்க்குத் தொண்டு செய்த கவிஞர் எழுபத்து மூன்றாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது நற் குடியிற் பிறந்தவர்கள் பாளையங்கோட்டையில் இன்றும் சிறந்து வாழ்கின்றார்கள்.

“ தந்தை யாகி உலகனைத்தும்  
தந்து மனுக்கள் தமைப்புரக்க  
மைந்த ஞகிப் புனிதாவி  
வடிவாய் ஞான வர மருளிப்  
பந்த மறநின் நிலங்குதிரி யேக  
பரமன் பதாம்புயத்தைச்  
கிஂதை யாரத் தொழு தேத்திச்  
சேர வாரும் ஜெகத்தீரே.”

— இரக்ஷணிய நவநிதப் படலம், 1.

## 8. வேதநாயக சாஸ்திரியார்

தொண்ணூறு ஆண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்து, தொண்டு புரிந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அவர் திருநெல்வேலி நகரில் தேவ சகாயத் தின் மைந்தனைய்த் தோன்றினார்.<sup>1</sup> இளமையிலே அவர் தாயார் இறந்தமையால், பாட்டனர் அவரைத் தம் வீட்டிற் கொண்டுபோய் வளர்த்தார். தாயில்லாப் பிள்ளையென்று அங்கு யாவரும் அவர் மீது பரிவு காட்டினார். அதனை அறிந்த வேதநாயகம் அவ்வூர்ச் சிறுவரோடு சேர்ந்து ஆடிப் பாடிக் காலம் கழித்தார்.

கல்வி கற்பதற்குரிய இளமைக் காலம் இவ்வாறு விளையாட்டிற் கழியக்கண்ட தேவசகாயம் வருத்தமுற்றார். பாட்டனர் வீட்டிலிருந்து தம் மகனை வருவித்துத் திருநெல்வேலித் திண்ணீப் பள்ளியிற் சேர்த்தார். ஆயினும் பள்ளிப் படிப்பில் வேதநாயகத்தின் உள்ளம் பற்றவில்லை. அது கண்ட தந்தையுர் கவலைகொண்டார். செய்வ தொன்றும் அறியாது ஆண்டவனை நாள்தோறும் தொழுது நின்றார்; மைந்தனது உள்ளத்தைக் கல்வியிலே கவியச் செய்யவேண்டும் என்று கண்ணீர் வடித்து வேண்டினார். இந்த நிலையில் வேதநாயகர்க்குப் பல ஆண்டுகள் கழிந்தன.

<sup>1</sup> அவர் பிறந்த வருடம் 1774 என்பது.

பன்னிரண்டாம் வயதில், வேதநாயகம் பண்டு நெறியிலே தலைப்பட்டார். அவரை அங் நெறியில் உய்த்த பெருமை சுவார்த்தர் என்னும் கிருஸ்தவ சிறூக்கே உரியதாகும். தஞ்சைமா நகரில் அரசரும் அறிவரும் போற்ற அருந்தொண்டு செய்தவர் சுவார்த்தர். அவர் ஒரு தேவ காரியத்தை முன் விட்டுத் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள பாளையங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தேவசகாயம் தம் மைந்தனை அழைத்துக்கொண்டு அப் பெரியாரைக் காணச் சென்றார். இளங் கொழுந்தென் விளங்கிய வேதநாயகம் சுவார்த்தரது கருத்தைக் கவர்ந்தார். இங்னனம் அப் பெரியாரது கருணையைப்பெற்ற காலமே வேதநாயகரது வாழ்க்கையின் அடிப்படை கோலிய காலம்.

“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்னும் முதுமொழிக்கிணங்க வேதநாயகத்தின் எதிர் காலச் சிறப்பை யெல்லாம் அவரது இளம் பருவத்திலே கண்ட சுவார்த்தர் தம்மொடு அவரைத் தஞ்சைக்குக் கொண்டு செல்ல விரும்பினார்; தந்தையின் அனுமதிபெற்று மைந்தனைத் தம் முடன் அழைத்துச் சென்றார். அன்று முதல் வேதநாயகர்க்குத் தாயும் தந்தையும், தகைசான்று சற்குருவும் அவரேயாயினார்.

தஞ்சையில் அரசாண்ட துளசி மன்னனின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் சுவார்த்தர். திருநெல்வேலியிலிருந்து அவர் திரும்பி வந்தபோது

அம் மன்னன் இறக்கும் தருவாயில் இருந்தான். சுவார்த்தரைக் கண்டு சாந்தியடைந்த மன்னன், பத்து வயதுப் பாலஞ்சிய இளவரசனை அவர்கையில் அடைக்கலமாக ஒப்புவித்து உயிர் துறந்தான். நெல்லையிலிருந்து அழைத்து வந்த வேதநாயகமும், இளவரசனையை தஞ்சையிலே தம்மைத் தஞ்சமாக வந்தடைந்த சரபோஜியும் சுவார்த்தரது அருட் காவலில் அமைந்தார்கள். கண்ணினைக் காக்கும் இமைபோல் அவர் இருவரையும் காத்து வந்தார்.

தஞ்சைமாநகரில் துளசி மன்னனிடமிருந்து நன்கொடையாகப்பெற்ற நிலத்தில் சுவார்த்தர் ஒரு திருக்கோயிலும், தமக்கு ஒரு வீடும் கட்டியிருந்தார். அந்தப் பகுதிக்கு மகர் நோன்புச் சாவடி என்பது பெயர். அங்குள்ள சுவார்த்தர் திருமணையில் வேதநாயகம் பிள்ளைபோல் வளர்ந்தார்; அல்லும் பகலும் அவர்கூகே யிருந்து பணிவிடை செய்தார்.

அக்காலத்தில் தரங்கம்பாடியில் நல்ல கல்லூரி யொன்று இருந்தது. அதன் தலைமையாசிரியராகிய ஜான் என்பவர் பல கலைகளில் வல்லவராயிருந்தார். அவருடைய பள்ளியில் வேதநாயகம் சிலகாலம் படித்தல் வேண்டும் என்பது சுவார்த்தரின் விருப்பம். அப்படியே ஆசிரியரிடம் தெரிவித்துத் தரங்கம்பாடிக் கல்லூரியில் அவரை மாணவராகச் சேர்த்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் வேத நூல், வான் நூல் முதலிய அறிவு நூல்களைக்

கற்றூர் வேதநாயகம். அப்போது தரங்கம்பாடியில் இருந்து தமிழ்ப்பணி செய்து வந்த டாக்டர் ராட்லர்<sup>2</sup> என்னும் பெரியாருடைய பழக்கமும் அவருக்கு வாய்த்தது. தமிழ் மொழியில் இயற்கை யாகவே கவிந்திருந்த அவருள்ளாம் இத்தகைய சேர்க்கையால் இன்னும் அதிகமாக ஈடுபடுவ தாயிற்று.

தரங்கம்பாடிப் படிப்பு முடிந்தவுடன் தஞ்சைக்கு மீண்டு வந்தார் வேதநாயகம். அவரது கல்விப் பயிற்சியையும் ஒழுக்கத்தையும் கண்டு களிப்புற்ற சுவார்த்தர் தஞ்சையில் ஒரு வேதக் கல்லூரி<sup>3</sup> நிறுவி, அதற்கு வேதநாயகத்தைத் தலைமையாசிரியராக நியமித்தார். அவரிடம் அரும்பியிருந்த கவித்திறம் அந் நிலையில் விரிந்து மணங் கமழுத் தொடங்கிற்று. வேதாகமம் பயிலும் மாணவர்க்கு உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாதல் வேண்டும் என்னும் ஆசையால் பல சிறு பாடல்களை இயற்றினார். வேதநாயகர் பரா பரன்மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம் முதலிய நூல்கள் அப்போது எழுந்தன.

பராபரன் மாலை என்பது ஓர் இனிய தமிழ்ப் பாமாலையாக இலங்குகின்றது. பரம்பொருளாகிய இறைவனது கருணையையும் பெருமையையும் உருக்கமாக எடுத்துரைப்பது அந் நூல். “ஆண்டவனே!

<sup>2</sup> இவர் தமிழ்ப் பேரராஜி தொகுத்துதவிய அறிஞர்.

<sup>3</sup> வேதக்கல்லூரி Theological Seminary.

நீ உண்டு; உன்னை அடைவதற்கு வேத நெறியுண்டு; நேசிக்க நெஞ்சுண்டு; நினைக்க மனமுண்டு; மாசெல்லாம் தீர்ப்பதற்கு ஏசநாதர் அருளுண்டு; தாயிருக்கச் சேய் தவிப்பதுண்டோ” என்ற கருத்தடங்கிய பாட்டில் இரக்கமும் உருக்கமும் நிரம்பி நிற்கின்றன.<sup>4</sup>

இத்தகைய பராபரன் உலகத்தையெல்லாம் படைத்த பான்மையை வியந்து வேதநாயகம் பாடிய பாடல் ‘ஞானத் தச்சன் நாடகம்’ என்னும் பெயரால் வழங்குகின்றது. ஞானத் தச்சனுகிய இறைவன் ஆதி மனிதனைப் படைத்த மேன்மையும், நோவாவின் பேழையைப் பற்றிய கப்பற் பாட்டும், பிறவும் அங் நாடகத்தில் உள்ளன.

“ஞாலத்திலே அதி காலக்திலே — மிகு

ஞானத்திலே நன்னி தானத்திலே கொண்டு  
சாலத்தமக்குத் தேவாலய மாகவே

தம்முடைச் சாயலாய்த் தம்முடை ரூபமாய் —  
வீடு கட்டினுனே ஞானத் தச்சன்

வீடு கட்டினுனே.”<sup>5</sup>

என்னும் பாடலிலப் போன்ற நூற்றுக் கணக்கான கீர்த்தனங்கள் அங் நூலில் உண்டு.

<sup>4</sup> “நீயிருக்க வேத கெறியிருக்க நெஞ்சமுற  
வாயிருக்க நின்பதத்தில் வந்திருக்க என்மனமும்  
போயிருக்க சின்புதல்வன் புண்ணியனுர் அன்பிருக்கத்  
தாயிருக்கச் சேய்க்குத் தவிப்பேன் பராபரனே”

<sup>5</sup> ஞானத்திலே பர மோனத்திலே — உயர்  
மானத்திலே அன்ன தானத்திலே  
கானத்திலே அமுதாக சிறைந்த  
கவிதையிலே உயர் நாடு — இந்தப்  
பாருக்குள்ளே கல்ல நாடு — எங்கள்  
பாரதநாடு.

என்னும் பாரதியார் பாட்டை இதனேடு ஒப்பு கோக்கு.

அந்நாளில் சரபோஜி மன்னன் தஞ்சையில் அரசுபுரிந்தான். அவன் அருங்கலை விடேதன்; அரசாஞ்சும் பொறுப்பை ஆங்கிலக் கம்பெனியா ஸிடம் ஒப்புவித்து விட்டுக் கலைவாணர் கலையினெடும் கவியினெடும் பொழுது போக்கினன். தஞ்சா வூரில் இன்றும் அறிஞர் போற்றும் சரஸ்வதி மஹால் என்ற அருமையான நூல் நிலையத்தை நிறுவியவன் அவனே. இத்தகைய சரபோஜி மன்னனுடன் நெருங்கிப் பழகும் நீர்மை வேத நாயகர்க்கு இளமையிலேயேவாய்த்தது. இருவரும் சுவார்த்தயரை ஞானத் தந்தையாகக் கொண்ட மையால் சகோதர முறையிற் பழகி வந்தனர்.

சரபோஜி யின் கொடைத் திறத்தையும் கலை நலத்தையும் பல தமிழ்ப் புலவர்கள் பாட்டி விமைத்துப் பாராட்டுவாராயினர். அவ்விதம் அம் மன்னன் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் ஒன்று சரபேந்திர பூபால குறவுஞ்சி நாடகம். குறவுஞ்சி நாடகங்களுள் சிறந்த குற்றுலக் குறவுஞ்சியையும், தஞ்சையில் அரசர் ஆதரவு பெற்று விளங்கிய சரபேந்திர குறவுஞ்சியையும் பல முறை கற்று இன்புற்றார் வேதநாயகம்; அவற்றைப் பின்பற்றித் தாமும் ஒரு குறவுஞ்சி நாடகம் இயற்ற ஆசைப் பட்டார். கர்த்தராகிய ஏசநாதரையே பாட்டுடைத் தலைவராக வைத்துப் ‘பெத்தலேம் குறவுஞ்சி’ யென்னும் பெயரால் ஒரு நாடகம் இயற்றினார்.

“சிரேசு நாதனுக்கு ஜெய மங்களம் - ஆதி - திரீ  
யேக நாதனுக்குச் சுப மங்களம்” என்பது அக்  
குறவஞ்சியில் உள்ள மங்கல வாழ்த்து. ஏசுநாதர்  
பெருமையைக் குறவஞ்சியின் வாயிலாக வெளிப்ப  
படுத்தும் தமிழ் நால் இது ஒன்றேயாகும்.

இந் நால் சென்னைமா நகரில் வேப்பேரிப்  
பாக்கத்துக் கிருஸ்தவ சபையில் அரங்கேற்றப்  
பட்டது. தமிழ்ச் சுவை தெரிந்த சென்னைக்  
கிருஸ்தவ சபையார் அதனைத் தலைக்கொண்டு  
போற்றினர்; வேதநாயகரைப் பல வகையாகப்  
பாராட்டினர்; தேவாலயத்தின் முகப்பில் பெருஞ்  
சபையொன்று கூட்டி ஞானதீபக் கவிராயர்  
என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினர்; அறுபது  
வரகன் பெறும் அழகிய சிவிகையைப் பரிசாக  
அளித்தனர்; வேதநாயகரைச் சால்வையாலும்  
பட்டாலும் அலங்கரித்து, சிவிகையில் ஏற்றி  
வேப்பேரியை வலம் வந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு சென்னை நகரத்தார் செய்த சீர்மை  
யெல்லாம் கண்டு களிகூர்ந்த வேதநாயகம் ‘சென்ன  
பட்டணப்பிரவேசம்’ என்று ஒரு நொண்டி  
நாடகம் எழுதினர். சென்னையில் அன்பர்கள்  
அளித்த விருந்துகளும், செய்த சிறப்புக்களும் அங்  
நாடகத்தில் இனிமையாக எடுத்துக் கூறப்படு  
கின்றன. ஆயினும் குறவஞ்சி நாடகம் அறங்  
கேறுவதற்கு முன்னின்று உதவி செய்த முத்து  
சாமியா பிள்ளை என்ற கிருஸ்தவரை அந் தூவில்

புகழ்ந்து பாடியிருப்பது நரஸ்துதியென்று பலர் கருதுகின்றனர். ‘பராபரனைப் பாடுகிறவனே பாக்கியவான்’ என்று கூறும் வேத வசனத் திற்கு இங் நாடகம் மாறுபட்ட தென்பது அன்னர் கொள்கை.<sup>6</sup>

தமிழ் நாட்டில் நெற்றி வேர்வை நிலத்தில் விழுப் பாடுபடும் பாமர மக்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பணி செய்தல் வழக்கம். நிலத்தில் ஏரைப் பிடித்து உழும் பொழுதும், நாற்று நடும் பொழுதும், களை பறிக்கும் பொழுதும், பணி செய் வோர் பாடுவார்கள். தோட்டம் பயிர் செய்பவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து நிலத்தில் பாய்ச்சும்போது பாடுவார்கள். அப் பாட்டுக்கு ஏற்றப் பாட்டு என்பது பெயர். அதன் இனிமையறிந்தோர் “ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை” என்பர். “மூங்கில் இலை மேலே, தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரைவாங்கும் கதிரோனே” என்றஏற்றப் பாட்டு நாடறிந்ததாகும். ஏழை மக்களே பெரும்பாலும் ஏற்றமிறைத்துப் பணி செய்பவர் என்பதை யறிந்த வேதநாயகம் அவர்களுக்கு ஏற்றப் பாட்டின் வாயிலாக ஞானத்தை

<sup>6</sup> நரஸ்துதி செய்தமையால் “மூன்று வகுஷத்துக்குள்ளே பல்லக்கு நாற்பது வராகனுக்கு விற்கப்பட்டழிந்து போனது மன்றி அதைக் கொடுத்த ஜினேசிதர்களுடைய பட்சமும் வெகு தாரம் குளிர்ந்து போயிற்று இன்று அக் கொண்டி நாடகத்தின் முசுவுரை எழுதியவர் கூறுகின்றார்.

னாட்டக் கருதினர். அவ்வகையில் நூறு பாட்டு இயற்றியுள்ளார்.

ஒரு பொருளே தெய்வம் — நி  
உகந்து தொழு நெஞ்சே  
உடைந்து மனம் கெஞ்சே — அந்த  
ஒரு பரனுக் கஞ்சே.<sup>1</sup>

என்பது முதற் பாட்டு. அது ஞான ஏற்றப் பாட்டு என்று பெயர் பெற்றுள்ளது.

இவ்வாறு ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றினார் வேதநாயக சாஸ்திரியார். ஆயினும் அவர் கவிதை இன்னும் தமிழ் நாட்டில் போதிய விளக்கம் பெறவில்லை. திருமணக் காலங்களில் அவர் பாடிய மங்கல வாழ்த்துப் பாடல்கள் ஆங்காங்கு பாடப்படுகின்றன. கற்றூர்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் வேதநாயகம் போன்ற நல்லியற் கவிஞர்களைப் போற்றி அவர் தம் கவிதையைப் பாராட்டும் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாகும்.

<sup>1</sup> “ இரண்டு மரங்கு செய்தான் — அதில் ஒன்றருந்தத் தீது பண்ணிவில காது — பவம் கொண்டு வந்தாள் மாது ”

## 9. அகராதி ஆசிரியர்

முற்காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் இலக்கியங்களை உணர்தற்குக் கருவியாடுள்ள நிகண்டு நூல்கள் இயற்றியவாறே பிற்காலத்தில் கிருஸ்தவத் தொண்டர்கள் அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். ‘அகரம் முதல எழுத்தெல்லாம்’ என்று திருவள்ளுவர் கூறிய முறையில் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை அகரம் முதலாக வரிசைப்படுத்திப் பொருள் விளக்கும் நூலே அகராதி எனப்படும். இத்தகைய அகராதியை முதன் முதல் தமிழுலகத்திற்கு அளித்தவர் வீரமா முனிவரே யாவர். அவர் தொகுத்த அகராதி நான்கு பகுப்புடையதாய் விளங்கிற்று; ஆதலால் சதுர் அகராதி என்று பெயர் பெற்றது.<sup>1</sup>

சதுர் அகராதி அளவிற் சிறிது; ஆயினும் அருமை வாய்ந்தது. பின் எழுந்த பேரகராதி களுக்கெல்லாம் அதுவே நெறி காட்டுவதாயிற்று. வீரமாமுனிவர் காட்டிய நெறியைக் கடைப்பி பிடித்து, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் னர், பாப்ரீசியர் என்பார் விரிவான அகராதி யொன்று வெளியிட்டார்.<sup>2</sup> அவர் ஜூர்மானிய ஊதரன் மடத்தைச் சேர்ந்தவர். அவர் தொகுத்த அகராதியில் இலக்கியச் சொற்கள் மட்டுமே யன்றிப் பேச்சு வழக்கிலுள்ள பல சொற்களும்

<sup>1</sup> பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பகுப்புக்கள் அவ்வகராதியில் உள்ளன.

<sup>2</sup> இது கி. பி. 1779-ம் ஆண்டில் சென்னை வேப்பேரியில் பதிப் பிக்கப்பட்டது.

சேர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்கள் உடுக்குறியிட்டுக் காட்டப் பட்டுள்ளன.<sup>3</sup> அன்றியும் ஒவ்வொரு சொல்லின் பொருளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கப் பட்டிருத்தலால் அவ்வகராதி தமிழ் நாட்டில் வர்த்தகம் செய்த ஆங்கில தேசத்தார்க்கும், கிருஸ்து மத போதகம் செய்த அறிவாளர்க்கும் பெரும் பயன் விளைப்பதாயிற்று.<sup>4</sup>

பாப்ரீசியரது அகராதியின் பயன்றிந்த அறிஞர் சிலர் மேலும் அத்துறையில் ஊக்கமுற்று உழைப்பாராயினர். அப்பணியில் முன்னின்றவர் ராட்டர் என்னும் நல்லறிஞர். அவர் தமிழாசிரியர் களின் உதவி பெற்றுப் பல்லாண்டுகளாக உழைத்து முப்பத்தே மாயிரம் சொற்களைத் தொகுத்தார்; அவற்றை நான்கு பாகங்களாக வகுத்து அச்சிடத் தொடங்கினார். இரண்டாம் பாகம் அச்சாகும்பொழுது அவர் வாழ்நாள் முடிவுற்றது. அவர் எடுத்த பணியைத் தொகுத்து முடிக்க முன்வந்தார் டெயிலர் என்னும் அறிஞர். ஆயிரத்துநான்று பக்கங்கொண்ட பேர் அகராதியாக அது வெளிப்பட்டது.

<sup>3</sup> “Asterisks are used as the sign of Grandam words become usual in the Malabar (Tamil) language” — Preface to the Dictionary.

<sup>4</sup> இவ்வகராதி ஒன்பதாயிரம் சொற்களை உடையது.

அதற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க சங்கத்தார் இன் னும் விரிவான அகராதியோன்று வெளியிடவிரும்பினர். அன்னர் சார்பாகப் பெர்சிவல் முதலிய அறிஞர் பலர் பலகாலமாகத் திரட்டிய பேரகராதியைப் பதிப்பிக்கும் பொறுப்பும் உரிமையும் விண்சுலோ என்னும் வித்தகர்க்கு வாய்த்தது. எடுத்த பணியைத் திறமையாக நடத்தும் மனத்தின்மை வாய்ந்த அவ்வறிஞர், அறுபத்தேழுாயிரம் சொற்கள் அடங்கிய பேரகராதியை அச்சிட முற்பட்டார்.<sup>5</sup> அதன் செலவு அளவு கடந்து சென்றது. அமெரிக்க சங்கத்தார் அதன் பொறுப்பை ஏற்று நடத்த இயலாது தளர்வற்றார். முந்நூற்று அறுபது பக்கம் அச்சிட்டு முடிந்த அளவில், அகராதி வேலை முறிந்துவிடுமோ என்ற கவலை பிறந்தது. ஆசிரியர் விண்சுலோ அங் நிலையில் சென்னை அரசங்கத்தாரது உதவியை நாடினார். அன்னர் அகராதி முற்றுப் பெற்றவுடன், நூறு பிரதிகள் விலை கொடுத்து வாங்குதல் கூடும் என்று வாக்களித்தனரேயன்றி முன்பணம் கொடுத்து உதவ இசைந்தாரல்லர்.

<sup>5</sup> This Comprehensive Tamil and English Dictionary embraces both the common and poetic dialects of the Tamil language, including its principal astronomical, astrological, mythological, botanical, scientific and official terms, as also the names of many authors, poets, heroes and gods" — Preface to Winslow's Dictionary.

எடுத்த வேலையை முடிக்கும் வகையறியாது நெடுஞ்கவலைகொண்டார் வின்சுலோ ஜூயர். அகராதி அச்சிட்டு முடிவதற்குப் பின்னும் ஆரூயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று கணக்கிட்டார். அத் தொகையை எவரும் கொடுக்க முற்படாமையால் பங்கு சேர்த்துப் பணம் திரட்டலாம் என்று கருதினார். பங்கு ஒன்றுக்கு இருநூறு ரூபாயாக எழுபது பங்கு சேர்க்க முயன்றார். ஆயினும் அவர் கருதியவாறு பங்குகள் விலைப்படவில்லை. அங்கிலையில் வேறு வழியின்றித் தன் சொந்தப் பொறுப்பில் ஜூயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை வெளிப்படுத்தி வரோ<sup>6</sup> “கடன்கொண்டும் செய்வன செய்தல் நன்று” என்ற உண்மையை மனத்திற்கொண்டு, தொண்டு செய்த வின்சுலோ ஜூயர் போன்ற பெரியார் என்றும் தமிழ் நாட்டாரது நன்றிக்கு உரியராவர் அன்றே?

இவ்வாறு வளர்ந்துவந்த தமிழகராதியில் பின்னும் பல சொற்கள் பல திசைகளினின்றும் வந்து சேர்ந்தன. தமிழ் நூல்களில் இடம் பெறுத பல்லாயிரம் சொற்கள் பேச்சுத் தமிழிலே வழங்கிவந்தன. மகமதியர் ஆட்சிக் காலத்தில் வந்த அரேபியச் சொற்களும் பாரசீகச் சொற்களும் பலவாகும். இன்று நீதிமன்றம், நிலவரி மன்றம், முதலிய அரசியல் நிலையங்களில் வழங்கும் சொற்கள் இதற்குச் சான்றாகும். வக்கீல் என்பது

<sup>6</sup> கி. பி. 1862 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அரேபியச் சொல். குமாஸ்தா என்பது பாரசீகச் சொல். அயன் என்பதும், இனும் என்னும் அரேபியப் பதங்கள். அரசியல் துறையில் சர்க்கார், தர்பார் முதலிய சொற்கள் பாரசீகம். ஜில்லா, கஸ்பா முதலியன் அரேபியம். இன்னும் ஜூரோப்பியர் வர்த்தக முறையிலும், துரைத்தன வகையிலும் இந்நாட்டிற் கலந்தபொழுது அவர் மொழிச் சொற்கள் தமிழ் மொழியிலே கலந்தன. அவ்விதம் கலந்த சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே வழங்கி வருகின்றன. ஜன்னல் என்னும் சொல் வீடுதோறும் வழங்குகின்றது. ஆயினும் அது தமிழ்ச் சொல்லன்று. காலதர் என்ற சொல் முற்காலத்தில் வழங்கிற்று.<sup>7</sup> காற்று வரும்வழி என்பது அச்சொல்லின் பொருள். அது இக்காலத்தில் வழங்குவதில்லை. பலகணி என்பது மற்றொரு சொல். சாளரம் என்பது இன்னொரு சொல். இவையெல்லாம் இப்பொழுது மழுங்கி மறைந்து விட்டன. ஜன்னல் என்ற போர்ச்சு கீசியச் சொல் நிலைத்து விட்டது.

ஜன்னல் போலவே சாவியும் வீடுதோறும் வழங்கும் சொல். பூட்டைத் திறப்பதற்குப் பயன் படும் கருவி சாவி யெனப்படும். முற்காலத்தில் திறவுகோல் என்பது அதன் பெயராக வழங்கிற்று. சேர நாட்டார் தாழ்க்கோல் என்று அதனை அழுத்தனர். தாழ் என்பது பூட்டு. எனவே

<sup>7</sup> “மான் கண் காலதர் மாளிகை” என்பது சிலப்பதிகாரம். கால் - காற்று; அதர் - வழி.

தாழ்க்கோல் பூட்டைத் திறக்கும் கருவிக்குப் பெயராயிற்று. இப்போது அச்சொற்கள் பெரும்பாலும் பேச்சுத்தமிழினின்றும் போய்விட்டன. சாவி வந்துவிட்டது. சாவி என்பது தமிழன்று; போர்ச்சுக்கீசியம்.

இவ்வாறு பரங்கியரோடும் ஆங்கிலேயரோடும் கலந்து தமிழ் நாட்டார் ஏற்றுக்கொண்ட பதங்கள் நூற்றுக் கணக்கானவை.<sup>8</sup> இத்தகைய சொற்களையெல்லாம் சேர்த்து வின்சூலோவின் அகராதியைப் பெருக்கியும் புதுக்கியும் வெளியிடல் வேண்டும் என்ற கருத்து அறிவாளர் உள்ளத்தில் அரும்பிற்று. பல்லாண்டு தமிழ் நாட்டில் உழைத்துப் பழுத்த முதுமையுற்று, ஆங்கில நாட்டிற் போந்து தமிழ்ப்பணி செய்து கொண்டிருந்த போப்பையர் மனத்திலும் இவ்வார்வம் பிறந்தது. தமிழறிந்தவர் ஒருவரை உதவிக்கு அனுப்பினால் தாமே வின்சூலோவின் அகராதியைப் புதுக்கித் தருவதாக அவர்சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார். ஆயினும் அக்கருத்து நிறைவேறு முன்னமே போப்பையர். வாழ்வு முடிந்து விட்டது. அவர்தொகுத்து வைத்திருந்த சொற்களையும் குறிப்புக்களையும் சென்னைக் கையெழுத்து நால் நிலையத்திற்கு அவர் மைந்தர் அன்புகூர்ந்து அனுப்பினார்.

<sup>8</sup> இவற்றின் தன்மையை “Tamil Literary and Colloquial” என்ற என் கட்டுரையிற் காணக. (Annals of the Oriental Institute, University of Madras, Vo, III. part 2.)

அப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்த சாந்தலர்<sup>9</sup> என்னும் ஆங்கில அறிஞர் அப் பேரகராதியை வெளியிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்துச் சென்னை அரசாங்கத்தார்க்கு அனுப்பினார். அந்னார் அதனை ஆதரித்தார்கள். இந்திய நாட்டு அமைச்சர் அப் பணியின் அவசியத்தை உணர்ந்து நூறுயிரம் ரூபாய் செலவிட அனுமதியளித்தார்.<sup>10</sup> பேரகராதியின் பதிப்பாசிரியராகச் சாந்தலரே நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் அவர் வேலை பார்த்தார்; எழுபதாம் வயதில் இளைப்பாறக் கருதி விடுதிபெற்றார்.

அரசாங்கத்தார் குறித்தவாறு ஐங்கு ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறுயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது.<sup>11</sup>

<sup>9</sup> Rev. R. S. Chandler.

<sup>10</sup> The Secretary of State stated:—"the estimated cost of Rs. 1,00,000 is heavy, but in view of the evident need for such a work I have decided to sanction the expenditure."

— *Despatch dated 30th August, 1912.*

<sup>11</sup> The total cost of preparation and publication of the Lexicon, since its commencement in January, 1913 has come to about Rs. 4,10,000. The excess over the Government grant of Rs. 1,00,000 has been met by the University.

— *Preface to the Tamil Lexicon*

ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளில் முற்றுப் பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் ‘தமிழ் லெக்சிக்கன்’ என்னும் பெயரோடு விளங்குகின்றது. நூறுயிரம் சொற்கள் அவ்வகராதியிற்காணப்படும். அப் பேரகராதியைச் சுருக்கிச் சிற்றகராதியாக வெளியிடும் முயற்சி இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஆகவே நிகண்டுக் காலம் கழிந்து அகராதிக் காலம் வந்த பின்னர் தமிழ் மொழியின் சொல்வளம் பெருகி வருவது நன்கு விளங்கும். அச் சொற்களைத் தொகுக்கும் பெரும் பணியில் ஈடுபட்டு உழைத்த வீரமாழனிவர், பாப்ரீசிரியர், ராட்லர், டெயிலர், வின்செலோ, சாந்தலர் ஆகிய அறிஞர் அறுவரையும், அவர்க்குத் துணைபுரிந்த புலவரையும் தமிழ்நாடு என்றும் போற்றும் கடப்பாடு உடையதாகும்.

---

## முடிவுரை

கிருஸ்தவத் தொண்டர்களால் தமிழ்மொழி அடைந்த மேம்பாடு முன் சொல்லியவற்றில் ஒரு வாறு விளங்கும். பொதுமறையென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறளின் செம்மையை உலகறியக் காட்டிய பெருமை அன்னவர்க்கே உரியதாகும். திருக்குறளின் ஆசிரியராகிய திருவள்ளுவரை மெய்ஞ்ஞான ஒளியாகக் கண்டார் வீரமாழனிவர். “ஞானத் திருவிளக்கு எறிப்பத் தெளிந்து உணர்ந்து, எங்கும் ஒரு விளக்கென நின்று உயர்ந்த திருவள்ளுவர்” என்பது வீரமாழனிவர் வாய்மொழி<sup>1</sup>. வள்ளுவர் வழங்கிய திருக்குறள் உலகத்தார்க்கெல்லாம் ஒரு பொது வுடைமை என்று கருதினார் முனிவர்; கீழ் நாட்டில் எழுந்த ஞானக் கதிரொளி மேலை நாட்டிலும் பரவுதல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்; அவ்வாசையால் திருக்குறளின் இருபாலை லத்தின் மொழியின் வாயிலாக அறிவுலகத்திற்கு ஊட்டினார்.

அதன் நலமறிந்த சிரால் என்னும் நல்லறிஞர் திருக்குறளின் முப்பாலையும் ஜூர்மானியத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்தில் எல்லீசரும், துருவரும் சில பாகங்களை மொழி பெயர்த்தனர்.<sup>2</sup>

<sup>1</sup> தொன்னால் விளக்கம், ப. 102.

<sup>2</sup> The edition jointly brought out by Drew and the great Ramanuja Kavirayar is an excellent one. But it goes only up to 63 chapters out of a total of 133. — Preface to V. V. S. Iyer's *Tirukkural*.

போப்பையர் அதனை முற்றும் மொழி பெயர்த் தருளினார். பிரஞ்சு மொழியில் திருக்குறளின் இன்பச் சுவையை ஏற்றியவர் ஏரியல் என்னும் அறிஞர்.<sup>3</sup> அவருக்குப் பின் லெமிரேசர் என்பவர் திருக்குறள் மூழைமையும் பிரஞ்சு மொழியில் எழுதிப் போந்தார்.<sup>4</sup> இங்னனும் பல தொண்டர்கள் பணி செய்த பான்மையாலேயே

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து  
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று பாடும் பெருமை இன்று தமிழ் நாட்டார்க்குக் கிடைத்தது.

கிருஸ்து மத வேதமாகிய பைபிளைத் தமிழில் மொழி பெயர்க்கும் சிறந்த பணியில் ஈடுபட்டார் சில தொண்டர். பாப்ரீசிரியர் என்னும் ஜூர்மானி யப் பாதிரியார் பைபிளைப் பரிவுடன் மொழி பெயர்த்தார். ஆயினும் அதனை எல்லோரும் நன்றை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிற்கண்ட குறை பாடுகளை நீக்கி, குற்றம் களைந்து, செப்பனிடும்

M. Ariel speaks of Tirukkural as ‘the master-piece of Tamil literature — one of the highest and purest expressions of human thought’ — Letter published in the Journal Asiatique, 1848.

<sup>3</sup> M. Ariel refers to a translation of the Kural into French by some author about 1767 which is to be found in the *Bibliotheque Nationale* of Paris. — Preface to V. V. S. Iyer’s — Kural.

<sup>4</sup> M. Lamairesse has more recently published a complete translation in French which, however, is little better than a bad paraphrase — *ibid*, p. 20.

பணியைச் சென்னை பைபிள் சங்கத்தார் ரேனியல் ஐயரிடம் ஒப்புவித்தனர். அவர் அந்நாலைத் திருத்து வதிற் பயனில்லை என்றறிந்து தாமே ஒரு மொழி பெயர்ப்புச் செய்து தந்தார். அதனைப் பைபிள் சங்கத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த பௌர்சிவல் ஐயர் தமது மொழி பெயர்ப்பைப் பைபிள் சங்கத்தில் சமர்ப்பித்தார். அதனையும் அச் சங்கத்தார் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. அந் நிலையில் கிருஸ்தவ வேத நூலைப் பல்லோரும் ஏற்றுப் போற்றும் வகையில் மொழி பெயர்த்தல் தனிப்பட்ட ஒருவரால் முடிவு தன்று என்று கருதிய கிருஸ்து மத சங்கத்தார் பன்னிருவர் அடங்கிய ஒரு கழகத்தை அமைத்து, அப் பணியை அதனிடம் ஒப்புவித்தனர். பவர் என்பவர் அக் கழகத்தின் தலைவர்.<sup>5</sup> கால்டுவெல் ஐயரும், சார்சங்தரும் அங்கத்தினரில் இருவர். தமிழ்ப் புலமை வாய்ந்த முத்தை ய பி ஸ் ஜீ கழகத்தார்க்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவர்கள் பல்லாண்டு பழுதறப் பணி செய்து 1871-ம் ஆண்டில் தமிழ் பைபிளை வெளியிட்டார்கள். ஆங்கில நாட்டு இளவரசர் திருநெல்வேலிக்கு

<sup>5</sup> Bower, was an Anglo-Indian, who worked in the S. P. G. Mission and obtained the degree of D. D. from Lambeth — The C. M. S. in Tinnevelly: p. 152.

விழுயம் செய்தபோது தமிழ் பைபிளை அவர்க்குக் கையுறையாக அளித்து மகிழ்ந்தனர் கிருஸ்துமத சங்கத்தார்.<sup>6</sup>

தமிழ் பைபிளை வெளியிடும் பணியை மேற் கொண்ட கழகத்தில் தமிழ்ப் புலவராக விளங்கிய முத்தைய பிள்ளை என்பவர் இரகூட்டணிய கவிஞரா கிய கிருஷ்ண பிள்ளையின் தம்பியாவர். அவர் இலக்கியமும் இலக்கணமும் முறையாகக் கற்றறிந்தவர். தத்துவ ஆராய்ச்சியில் தனிப் பற்றுடையவர்; ஐனவிநோதனி என்னும் வாரத் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராகச் சில காலம் பணி செய்தவர்; ‘வேதாந்த சாரம்’ முதலிய பல வசன நூல்களை இயற்றியவர்.<sup>7</sup> தமிழ் பைபிளைக்கு அவர் செய்த சேவை சாலச் சிறந்ததாகும்.

இங்னாம் ஆங்கிலமும் தமிழும் அறிந்த கிருஸ்தவத் தொண்டர்கள் சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், உயர்ந்த ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தும் நற்பணி செய்து வரும்பொழுது, சில அறிஞர் தமிழ்

<sup>6</sup> The complete Tamil Bible was published in 1871 and copies of it and of the Prayer Book beautifully bound were presented to the Prince of Wales when he visited Tinnevelly in 1875. —*ibid*, p. 152.

<sup>7</sup> சென்னை கலைக்கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவரும், இப் போது Council of State என்னும் சட்டசபையின் உறுப்பினராக இருப்பவரும் ஆகிய சர். டேவிட் தேவதாஸ் இவருடைய புதல்வர்.

நாட்டில் வழங்கும் பழமொழிகளை ஆராயத் தலைப் பட்டனர்.

ஓவ்வொரு நாட்டிலும் பழமொழிகளுண்டு. அவற்றுல் மக்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடும் நன்கு புலனாகும். தமிழ்நாடு தொன்று தொட்டுப் பயிர்த் தொழிலில் ஈடுபட்ட நாடாதலால் அத் தொழிலடியாகப் பிறந்த பழமொழிகள் இங்கு மிகுதியாக வழங்கும். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது ஒரு பழமொழி. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது மற்றொரு பழமொழி. பண்டைத் தமிழறிஞர் இப்பழமொழிகளின் பெருமையை நின்து போற்றினார்கள். முன்றுறை அரையர் என்னும் தொல்லாசிரியர் சங்ககாலத்தில் வழங்கிய பழமொழிகளில் நானுற்றைத் தொகுத்து ‘பழமொழி நானுறு’ என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அதற்குப் பின் நெடுங்காலமாகப் பல்கிப் பரவிய பழமொழிகளைத் திரட்டித் தந்தவர் கிருஸ்தவத் தொண்டரேயாவர்.

பெர்சிவல் என்னும் பெரியார் ஏறக்குறைய இரண்டாயிரம் பழமொழிகளைத் திரட்டி அச்சிட்டு வெளிப் படுத்தினார்.<sup>8</sup> சென்னையில் சிறந்த தமிழறிஞராய் விளங்கிய லாசரஸ் ஜீயர் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் வழங்கிய பழமொழிகளைச்

<sup>8</sup> இந்நூல் யாழ்ப்பாணத்தில் 1843-ம் ஆண்டில் அச்சிடப் பட்டது.

சேகரித்துப் பெரு நலாக வெளியிட்டார். பத் தாயிரம் பழமொழிகள் அங் நூலிற் காணப்படும்.<sup>9</sup> அதனைப் பின்பற்றித் தமிழில் எழுந்த பழமொழி நூல்கள் பலவாகும்.

தமிழ் நாட்டாரது பழமையான நாகரிகத்தை உலகமெலாம் அறியும் வகை செய்தல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் பல சிருஷ்தவத் தமிழ்த் தொண்டர். அந்த வகையில் கால்நூலெல் ஐயர் ஆற்றிய தொண்டு என்றும் தமிழ் நாட்டார்க்கு ஊக்கம் அளிப்பதாகும். தமிழகத்தில் மறைந்து கிடக்கும் மாநகரங்களையும், தூர்ந்து கிடக்கும் துறைமுகங்களையும் அவர் துருவிப் பார்க்க முற் பட்டார். சங்க காலத்திலும் இடைக் காலத்திலும் பெருமையற்று விளங்கிய கொற்கைத் துறையையும், காயல் துறையையும் அவர் அகழ்ந்து பார்த்து அறிந்த உண்மைகளை ஆர்வத்தோடு வெளியிட்டார். கொற்கைத் துறையோன்ற பழங்குறைகள் தமிழ் நாட்டில் இன்னும் பலவுண்டு. காவிரியாறு கடவிற் பாயுமிடத்தில் சோழ நாட்டுப் பெருங் துறைமுகப் பட்டினம் முற்காலத்தில் இருந்தது. அதனைக் காவிரிப்பூம் பட்டினம் என்றும், பூம்புகார் நகரம் என்றும் பண்டைப் புலவர் பாராட்டினார்கள். சங்க நூல்களில் அதன் பெருமை

<sup>9</sup> The Dictionary of Tamil Proverbs is the most complete collection ever made and a valuable contribution to Tamil Literature, - Tamil Literature, M. S. P. p- 358.

விரிவாகக் கூறப்படுகின்றது. இன்னும் சேரநாட்டில் பெரியாறு கடலிற் கலக்குமிடத்தில் முசிரி யென்னும் துறைமுக நகரம் அமைந்திருந்தது. எனவே, பழங் காலத்தில் பாண்டி நாட்டுத் துறைமுகம் கொற்கை; சோழ நாட்டுத் துறைமுகம் காவிரிப்பூம் பட்டினம்; சேர நாட்டுத் துறைமுகம் முசிரி என்பது தமிழ் இலக்கியத்தால் நன்கு புலனுகின்றது.<sup>10</sup> இத் துறைமுகப் பட்டினங்களைல்லாம் இப்பொழுது தூர்ந்து அழிந்து கிடக்கின்றன. இன்னும் நெல்லை நாட்டிலுள்ள ஆதிச்சநல்லூர் மேட்டிலும், புதுச்சேரியைச் சேர்ந்த அரிக்கன் மேட்டிலும் பழைய நாகரிகம் புதைந்து கிடப்பதாகத் தெரிகின்றது. ஜாகர் என்னும் ஜூர்மானிய அறிஞர் ஆதிச்சநல்லூர் மேட்டின் ஒரு பாகத்தை அகழ்ந்து ஆராய்ந்தார்; கண்டெடுத்த பழம் பொருள்களைப் பெர்வின் நகரத்திற்குக் கொண்டு சென்றார்.<sup>11</sup> அதனை அறிந்த இந்திய அரசாங்கத் தார் ரேயர் என்ற அறிஞரை யனுப்பி அம் மேட்டை ஆராய்ந்தனர்; எளிதிற் கிடைத்த பொருள்களைச் சென்னைக் காட்சிச் சாலையில் வைத்தனர்.<sup>12</sup> ஆயினும் நூறு ஏக்கர் அளவுள்ள ஆதிச்சநல்லூர் மேடு பழம் பொருளாடங்கிய பண்ட சாலையாக இன்றும் ஆராய்ச்சியாளர் வருகையை

<sup>10</sup> கொச்சி நாட்டிலுள்ள கிராங்கனூர் என்னும் கொடுங்கோணேர பண்டை முசிரி என்பர்.

<sup>11</sup> Tinnevelly Gazetteer, p. 424.

<sup>12</sup> Madras Museum.

எதிர் நோக்கி நிற்கின்றது. இவ் வண்ணமே புதுவை நாட்டில் செஞ்சியாற்றின் கரையிலுள்ள அரிக்கன்மேடு, ஒரு புதையுண்ட நகரமா யிருத்தல் கூடும் என்று சில அடையாளங்களாற் கண்டு, பிரஞ்சு அரசாங்கத்தார் அதனை ஆராய்வதற்கு இசைந்துள்ளனர்.<sup>13</sup>

இங்நனம் தமிழகத்தில் அடங்கிக் கிடக்கும் நாகரிகச் சின்னங்களைத் துலக்கினுல் தமிழ் நாட்டின் பழம் பெருமை விளங்கும் என்று கருதினார் கால்நுவெல் ஐயர்; சென்னைச் சர்வ கலாசாலைப் பெரு விழாவில் அவர் இக் கருத்தை விரித்துரைத் தார்;<sup>14</sup> பட்டம் பெற்ற மாணவர்களிற் சிலரே நும் இத்தகைய பணியை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று ஆர்வத்தோடு பேசினார்; கற்கோயில் களில் அமைந்த சாசனங்களும், மறைந்து கிடக்கும் மாநகரங்களும் வெளிப்படும் காலமே தமிழ் நாடு ஏற்றமுறும் காலம் என்று எடுத்துரைத்தார். இவ் வாறு சொல்லாலும் செயலாலும் நல்வழி காட்டிய கிருஸ்தவத் தொண்டர் அனைவருக்கும் தமிழ் நாட்டாரது நன்றி என்றும் உரியதாகும்.

<sup>13</sup> செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு, 19.

<sup>14</sup> Address delivered at the convocation of the university of Madras in 1879.

## அநுபஂ்தம்

---

வீரமாழிவர் இயற்றிய நூல்கள்.

1. தேம்பாவணி.
  2. திருக்காவலூர்க் கலம்பகம்.
  3. கித்தேரியம்மாள் அம்மானை.
  4. அண்ணையழுங்கல அந்தாதி.
  5. அடைக்கல மாலை.
  6. செக்தமிழ் இலக்கணம். (லத்தீன் பாதையில்)
  7. கொடுந்தமிழ் இலக்கணம். ( " )
  8. தொன்னால் விளக்கம்.
  9. சதுரகாதி.
  10. வேதியர் ஒழுக்கம்.
  11. வேத விளக்கம்.
  12. பரமார்த்த குரு கதை.
- 

போப்பையர் இயற்றிய நூல்கள்.

1. First Catechism of Tamil Grammar for Schools.
2. Second Catechism of Tamil Grammar for Schools.
3. Third and complete Grammar of the Tamil Language in both its dialects, with the native authorities.
4. Grammar of the Tulu Language.
5. Tamil - English and English - Tamil Lexicon.

6. Tirukkural — English Translation.
  7. Naladiyar — „
  8. Tiruvasagam — „
  9. Select Stanzas from Purananuru, Purapporul Venba Malai etc. translated into English.  
(Contributed to the journal of the Royal Asiatic Society and the Siddantha Deepika.)
- 

### **கால்டுவெல் ஜயர் இயற்றிய நூல்கள்**

1. A Comparative Grammar of the Dravidian or South Indian family of languages.
  2. A Political and General History of Tinnevelly.
  3. History of the Tinnevelly Mission of the S. P. C. K. and S. P. G.
  4. The Spiritual Temple.
  5. Dynamalai.
  6. Elementary Catechism.
  7. Rudimentary Catechism on Confirmation.
  8. Translation of Service of the Dedication of Churches.
- 

### **கிறியஸ் ஜயர் எழுதியவை.**

1. Evidences of Christianity (வேத உதாரணத் திட்ட)
2. Idolatry.

3. Short History of Mankind.
  4. The Solar system.
  5. Phenomena of Nature.
  6. Astrology and Chronology.
  7. The new Testament (translated into Tamil)
  8. Substance of Religion.
  9. Tamil Geography.
  10. Tamil Grammar.
- 

### வேதநாயகம் பிள்ளை இயற்றிய நூல்கள்.

1. சர்வ சமய சமரசக் கீர்த்தனை.
  2. சத்திபவேதக் கீர்த்தனை.
  3. திருவருள்மாலை.
  4. திருவருள் அந்தாதி.
  5. தேவமாதா அந்தாதி.
  6. நீதி நூல்.
  7. பெண்மதி மாலை.
  8. சுகுண சுந்தரி.
  9. பிரதாப முதலியார் சரித்திரம்.
- 

### கிருஷ்ண பிள்ளை இயற்றிய நூல்கள்.

1. இரசுஷ்னிய யாத்திரிகம்.
  2. இரசுஷ்னிய மனோகரம்.
  3. இரசுஷ்னிய சமய நிர்ணயம்.
-

## வேதநாயக சாஸ்திரியர் இயற்றிய நூல்கள்.

1. பராபரன் மாலை.
2. ஞான உலா.
3. ஞானக்குப்பி.
4. பேரின்பக் காதல்.
5. பெத்தலேப குறவுஞ்சி.
6. ஞானத்தச்சஞைகம்.
7. வண்ண சமுத்திரம்.
8. தியானப் புலம்பல்.
9. அறிவானந்தம்.
10. ஆதியானந்தம்.
11. ஆரஞ்சிதிந்தம். (முதலியன)



## பிழையும் திருத்தமும்

---

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்
23	14	சிற்றாராக இன்று	சிற்றாராகக்
41	30	இடமில்லையே	திடமில்லையே
59	அடி	Albert	Alfred
69	6	இளவரசனுகிய	இளவரசனுகத்
70	18	இயற்றினார். வேதநாயகர்	இயற்றினார் வேதநாயகர்.
73	14	வரகண்	வராகண்
,,	24	அரங்கிக்கு	அரங்கேக்கு
74	11	தோட்டம் பயிர்	தோட்டப் பயிர்
80	2	என்னும்	என்பதும்

---

---

**KRISTHAVA TAMIL TONDAR** By R. P. SETHU PILLAI  
[PRICE Re. 1-4-0]  
**S. R. SUBRAMANIA PILLAI**  
EDUCATIONAL PUBLISHER ♦ TINNEVELLY JUNCTION